


செப்டம்பர் 2011 September | இதழ் 248 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

எங்கள்
முற்றத்து
ஒற்றைப் பனை



Thank You Jack
Tamil Canadians





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
சுயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

இதயத்தின் ஆழத்திலிருந்து....

அரசியல்வானில் துருவ நட்சத்திரமாக மிளிர்ந்து, இன மத மொழி கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த உன்னத தலைவரை கனடா இழந்து விட்டது.

அரசியல் ஊடான சமூகப் பணியில் நேர்மையாக ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் முன்றாவது பரம்பரையின் வாரிசு இவர்.

அறுபதாண்டு கால வாழ்வில் சுமார் நான்கு தசாப்தங்கள் மக்களுடன் சங்கமித்திருந்த தூய்மையான அரசியல்வாதி இவர்.

மனிதப் பண்புகளின் சிகரமாகத் திகழ்ந்த இவர், கொண்ட கொள்கையில் உறுதி பூண்டு செயற்பட்டு வந்தவர். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஒரு 'வெறியர்'.

தோல்விகளையும் சவால்களையும் வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றி அதனையே ஏணியாக்கியதால், புதிய ஜனநாயகக் கட்சியை (என். டி. பி) கனடிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக்க இவரால் முடிந்தது.

இந்த நாட்டின் குரல் இல்லாதோரின் குரலாகவும், தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாகவும் திரிகரணசுத்தியுடன் இயங்கிய ஜாக் லெய்ற்றன், தம்மைத் தாக்கிய கொடிய நோயை மனத்துணிவுடன் எதிர்த்துப் போராடினாராயினும், இறுதியில் அதற்கே பலியாக நேர்ந்தது வேதனைக்குரியது.

யாழ்ப்பாணத்தின் முற்றத்து ஒற்றைப்பனை போன்று நிமிர்ந்து நின்று, எமது இனத்தின் விடுதலைக்காக ஒவ்வொரு மேடையிலும் உரத்து நியாயம் கேட்ட மேருமலை சரிந்துவிட்டது.

தமிழ் மக்களிடம் 'சில்லறை' அரசியல் வியாபாரம் செய்யாது, சத்திய வேட்கையுடன் அவர்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் போராடிய ஒரு கர்மவீரரைத் தமிழினம் இழந்துள்ளது என்பது சத்தியமான உண்மை.

தமிழரின் மூச்சாக வீச்சுடன் இயங்கிய 'மாமனிதர்' ஜாக் லெய்ற்றன் அவர்களுக்கு, நன்றி மறவாத தமிழினம் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றது.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies



21வது ஆண்டு மலர் தயாரிப்பு ஆரம்பம்! ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழர் தகவலின் 21வது ஆண்டு பூர்த்தி மலர் தயாரிப்புப் பணி ஆரம்பமாகியுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

ஆண்டுப் பூர்த்தியில் மட்டும் மலரினை வெளியிட்டுவரும் வழக்கப்படி, 21வது ஆண்டு மலர் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் விருதுகள் வழங்கும் வைபவத்தின்போது வெளியிடப்படும்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ் வெளியீடுகளில் தனித்துவச் சிறப்புடன் 1991ஆம் ஆண்டிலிருந்து மாதாந்தம் ஐந்தாம் திகதியில் தவறாது வெளிவரும் 'தமிழர் தகவலின்' ஆண்டு மலர் பெப்ரவரி மாதங்களில் வெளிவரும்.

வெறுமனே தகவல் சஞ்சிகையாக மட்டுமன்றி, கனடியத் தமிழரின் பதிவுப் பெட்டகமாகவும், புகிலிடத் தமிழரின் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது.

21வது ஆண்டு மலருக்கான ஆக்கங்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும். தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆக்கங்களை அனுப்பலாம்.

அச்சடிக்கப்பட்ட ஆக்கங்களை tamilsinfo@sympatico.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் 416.920.9250 இலக்கத்தில் செய்தியை விபரமாகப் பதிவு செய்தால் தாமதமின்றித் தொடர்பு கொள்ளப்படும். தபால் முகவரி:

Tamils' Information
P.O.Box: 3, Station-F
Toronto, Ontario.
M4Y 2L4

குற்றவாளிக் குடிவரவாளர்களையும் கைது செய்யப்போவதாக அறிவிப்பு!

Search for Fugitives intensifies; More added to Public Safety wanted list

கனடாவில் பிரஜாவுரிமை பெற்று வாழும் வந்தேறு குடிகளில் 1,800 பேரின் பிரஜாவுரிமையை மீளப்பெறும் (Revoking their Canadian Citizenship) நடவடிக்கையைக் கனடிய குடியுரிமைத் திணைக்களம் ஏற்கனவே எடுத்தது தெரிந்ததே.

கனடாவில் குடியிருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பின்னர், தலைமறைவாக வசித்து வரும் சர்வதேச போர்க் குற்றவாளிகள் முப்பது பேரை கனடிய குடிவரவு அமைச்சு அடையாளம் காட்டி, இவர்களைக் கண்டுபிடிக்க கனடிய பொதுமக்களின் உதவியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோரியிருந்தது.

இந்த வேண்டுகோளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவலை வைத்து ஆறு போர்க் குற்றவாளிகள் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் தொடர்பான தகவல்கள் குடிவரவுத் திணைக்களத்துக்குக் கிடைத்து வருகின்றது.

இதனால் உற்சாகமடைந்துள்ள கனடிய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறுவு தொடர்பான குற்றச்செயல்களுக்காக தேடப்படுபவர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரவுள்ளது. கனடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் விக் ரோஸ் இந்த அறிவித்தலைக் கடந்த மாதம் எட்டாம் திகதி விடுத்தார்.

Convicted foreign murderers, rapists and robbers are next on a list of the most wanted unwanted being sought for deportation with public help. Lauding unprecedented success since releasing names and photos of 30 suspected overseas war criminals hiding in Canada, Public Safety Minister Vic Toews announced that 32 other criminals are now on a Canada Border Service Agency (CBSA) photo lineup.

தேடப்படும் குற்றவாளிகளின் பெயர் விபரங்கள் அவர்களது புகைப்படங்களுடன் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்படுமெனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். கனடாவில் குடியுரிமை (permanent residence/landed immigrants) பெற்றவர்களில் பலர் கொலை, கொள்ளை பாலியல் வல்லுறுவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படுவதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேடப்படுவோரின் முதலாவது பட்டயலில் சுமார் இருபதாயிரம் பேர் அடங்கலாமென்றும், இவர்களில் கணிசமானவர்கள் அகதிக் கோரிக்கை விசாரணைக்குக்கூட சமூகமளிக்காது தலைமறைவாக வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் கைது செய்யப்படுவார்களானால், இவர்களின் குடியுரிமையைப் பறிமுதல் செய்துவிட்டு நாடு கடத்த முடியுமென்பதால் இவர்கள் இப்போது இலக்கு வைக்கப்படுவதாக துறைசார் வழக்கறிஞர்களும், மனித உரிமையுடன் தொடர்புடைய தொண்டர் அமைப்புகளும் கருத்து வெளியிட்டுள்ளன.

“எவராவது தாம் சட்டத்துக்கு மேலானவர்கள் என்று கருதுவார்களானால் அவர்கள் மீது கருணை காட்டப்படமாட்டாது” என்றும் அமைச்சர் விக் ரோஸ் தெரிவித்துள்ளார். (“Those who believe they are above the law will find no leniency in this country” minister Vic Toews said). ●



6/6/11



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

கள்ள/ஆள்மாற்றக் கடவுச் சீட்டுடன் கனடாவுக்குள் வருபவர்களுக்கு காரணியம் காட்டக் கூடாதென்று பெரும்பான்மையான கனடியர்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர். இது தொடர்பாக நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றில் 73 வீதமானவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதான், இவ்வாறு வருபவர்களை நாடு கடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். இவர்களுக்கு அரசாங்க பொதுநலப்படி வழங்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவில் தங்கள் பொதுநலப்படியைக் காசோலை மூலம் பெறுபவர்களுக்கு, அதற்குப் பதிலாக 'டெபிற்' அட்டைகள் (debit cards) மூலம் பணத்தை வழங்குவதற்கு ஏற்பாடாகி வருகின்றது. பொதுநலப்படி பெறும் சுமார் 65,000 பேருக்கு 'டெபிற்' அட்டை வழங்கப்படும். தமக்கான பொதுநலப்படியை வங்கி மெஷினில் இவர்கள் 'பின்' இலக்கத்தைப் பயன்படுத்திப் பெறமுடியும்.

வாகன இலக்கத்தைக்காண லைசன்சை (ஸ்டிக்கர்) வருடா வருடம் புதுப்பிக்கும் போது 7 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்கள் எரிபொருள் சோதனையில் சித்தி (Ontario's Drive Clean test) பெற வேண்டியது அவசியம். 1989, 1991, 1993, 1995, 1997, 1999, 2001, 2003, 2005ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு 2012ஆம் ஆண்டில் எரிபொருள் சோதனை செய்தால் மட்டுமே 'ஸ்டிக்கர்' பெறமுடியும்.

ரொறன்ரோ வீதிகளின் வாகனத் தரிப்பு கட்டணம் அறவிடும் பணி, தனியார் துறைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏலம் முறையில் இதனை தனியார் வசம் குத்தகைக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. வீதிகளின் வாகன மீட்டர்கள் தனியார் கைகளுக்கு மாறினால், வாகன தரிப்புக் கட்டணம் இரண்டு மடங்காகலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியாகியுள்ள மத்திய என் டி. பி கட்சியின் தலைவர் பதவிக்கான தெரிவு எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னராக - அடுத்த சில வாரங்களில் நடைபெறலாமென்று செய்திகள் கூறுகின்றன. குளிர்கால விடுமுறையை அடுத்து நாடாளுமன்றம் கூடுமுன்னர் தெரிவு இடம்பெறக்கூடும். கட்சியின் அக்கிராசனராகவுள்ள பிரையன் ரொப் (Brian Topp) புதிய தலைவராகும் சாத்தியமுண்டு.

கனடிய மக்களில் ஏறத்தாழ நாற்பது இலட்சம் பேர் தமக்கென குடும்ப மருத்துவர் இல்லாதிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையே மருத்துவர்கள் இடம்மாறும் வசதி ஏற்படுத்தப்பட்டு மூன்று வருடங்களாகின்ற நிலையிலும், மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. பல்லாயிரக் கணக்கானவர்கள் ஒரு தடவைகூட மருத்துவரிடம் செல்லாது இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் முன்னைய ஆண்டுகளைவிட இந்த வருடக் கோடை விடுமுறையின்போதே பெருந்தொகையானவர்கள் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் சுமார் 160 பேர் வரையில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள் கூட போதிய பாதுகாப்பு அங்கிகளை அணியாது குளிக்கச் சென்றதால் மரணத்தைச் சந்தித்துள்ளனர்.

கனடாவின் முதியோர் தொகை அடுத்த இரண்டு தசாப்தங்களில் இரண்டு மடங்கினால் அதிகரிக்கலாமென எதிர்வு கூறப்படுகின்றது. இங்கு வழங்கப்படும் வைத்திய வசதியினால் 75 வயதானவர்கள் கூட மிகவும் ஆரோக்கியமாக வசிப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ள புள்ளி விபரத் திணைக்களம், இதற்காக அரசாங்கம் செலவிடும் நிதி அதிகரிக்கலாமென்றும், இதனால் அரசுக்கு

ஜாக் லெய்ற்றன் அகால மரணமா?

இணையத் தளமொன்றில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஒரு செய்தியைப் படித்தேன். எங்குமே வந்திராத ஒரு தகவல் அதில் இருந்தது. நம்ப முடியவில்லை: மீண்டும் மீண்டும் படித்தேன். நான் 'அகால மரணம்' ஆகிவிடுவேனோ என்ற பயம் எனக்கு வந்து விட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாவினுள்ள பிரதிப் பிரதமரின் பெயரில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையே அந்தச் செய்தி. அதிலுள்ள எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள், கருத்துப் பிழைகளை ஒரு பக்கம் விடுத்து, முக்கிய விடயத்துக்கு வருவோம்.

அந்த அறிக்கையின் முதற் பந்தி "புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ஜாக் லேய்டன் புற்றுநோய் காரணமாக திங்கள் காலை 4.45 மணியளவில் அகால மரணமானார்...." என்று தொடருகின்றது.

மரணங்கள் இருவகைப்பட்டவை. ஒன்று இயற்கை மரணம். முதுமையில் வரும் மரணம், நோய்வாய்ப்பட்டு வரும் மரணம் என்பவை இவற்றுள் அடங்கும். அடுத்தது அகால மரணம். இதனை ஆங்கிலத்தில் died under tragic circumstance என்பர். கொலை, தற்கொலை, விபத்து மரணம் போன்றவை அகால மரணப் பட்டியலுள் அடங்கும்.

ஜாக் லேய்டனுக்கு 61 வயது. நோய் காரணமான தமது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்து அனைவருக்கும் பொதுவான இறுதிக் கடிதத்தை இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே எழுதி வைத்தவர். அப்படியிருக்க, ஜாக் லேய்டன் அகால மரணமானார் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிப் பிரதமர் என்பவர் மக்களுக்கு அறியக்கொடுக்கிறார் என்றால்..... இதனை என்னென்பது?

கனடிய தேசிய தலைவரான அரசியல்வாதி ஒருவரின் இயற்கை மரணத்தை இப்படியாக நாடு கடந்த தமிழீழ அரசு கொச்சைப்படுத்தக்கூடாது. பாரிய தவறுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்!

அன்ரனி பால்ராஜ்
ரொறன்ரோ

Sri Lanka war crimes: War survivors relive horror of Sri Lanka's killing fields

By Priyamvatha
from Vanni

The closing stages of the Sri Lankan civil war were a story of extreme brutality against civilians by the army. Despite being widely documented, Colombo remains in denial about atrocities on Tamils in the country's north and the east.

The survivors of the war still live in fear, in one of the most densely militarised zones of the world, devoid of any hope of ever getting justice.

Headlines Today correspondent Priyamvatha travelled (undercover) to Vanni, the former stronghold of the Tamil Tiger rebels in north Sri Lanka, to unravel the facts behind the claims and counterclaims in the land that was witness to one of the worst war crimes committed on civilians anywhere in the world.

As Headlines Today reached the Vanni region, it was swarming with soldiers of the Sri Lankan army, made up almost entirely of the majority Sinhals. There was a soldier on patrol every few meters and there was a check post on every 100 meters.

The army has built major military cantonments across the Vanni on land mostly forcefully acquired from the local Tamil population in what has been recognised in some quarters as the core of the Tamil Homeland.

A sense of fear and insecurity could be seen among the local Tamil population, with very few people agreeing to speak on camera. The people, interviewed at secret locations, feared death if the tapes fell in the hands of the security personnel.

War victim Rosy, 45, doesn't want to live. Even after two years, just the word "war" brings shivers and tears for this Tamil woman. Rosy witnessed Sri Lankan air force jets bomb an areas designated as a "Safe zone" by the government.

On May 14, 2009, a day after she moved into the safe zone at Vattuvaha from Killinochi with her husband, a son, four daughters, a son-in-law and 10-month-old grandson, the zone came under attack.

"The bomb fell on the place we were living. These are the silent ones. We realised only after the area was bombarded. There was smoke all around. I didn't know anything. My hand was sliced and splinters lodged in my chest. My son picked me up and hid me. I asked him to look for my daughters. He assured me that everything was fine. But he knew all were dead. All my children died. Nothing is left," said Rosy, adding, "On that day of the war alone I saw 3000 people die before my eyes."

For Rathi, another war victim, that deadly day when she lost her husband and son in the war still brings back the sad events. "I was in the bunker. My son and husband were outside eating food. From the air, the bomb fell and exploded into splinters. Pieces of it killed my son and husband. We heard the sound," says Rathi, as she breaks down.

Rathi's daughter Lavanya says, "Army bombed us at Vallipuna. They used chemical bombs. It fell on the ground from air, went into pieces, but there wouldn't be sound."

Chemical bomb

"I was going to surrender with my family through a priest. But my second child was affected by chemical bomb. It's phosphorous. He was completely affected," said another victim Devi.

"All small children and old people were lying in the hospital without help. In this attack, two children, an old woman and my husband and son died," said Rathi.

Thambi, an eight-year-old victim, who had lost his entire family except his mother, describes how even children were not spared. He was injured in the war. "There was shelling always. There were bombs everywhere. Look at this injury. I had to run for my life," says Thambi.

The civilians had to run from pillar to post for the treatment of the injured. But hospitals were also not safe. Kavya's father, who was injured in the war, later died.

"We had taken father to hospital. That's when the bombardment happened. One girl died and two boys died, with brains coming out from their head," said Kavya.

The cries of these victims say it all.

Torture at secret camp

The list of war violations by the Sri Lankan army extends to the camps where women were harassed. Here is a first hand account of a woman who spent one year at a supposedly secret camp, which was not revealed to the world by the Sri Lankan government.

"It is a torture camp. No basic amenities were allowed. NGOs weren't allowed," said Sundari. "It is a military camps for whatever problem we had, we had to approach the army men right? That was exploited by the army and in the nights we all were together. They misbehaved with some women," says Sundari.

"There have been rapes. Girls are raped. But how will girls tell this out? They would be embarrassed. It is a matter of
(Contd. on page 23)



டாக்டர் எம். கே. முருகானந்தன்

ஒஸ்ரியோபொரோசிஸ்

விழுந்த பெண்ணும் உடைந்த இடுப்பும்

நடை பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் திடீரென கால் தடக்கி விழுந்தாள். எழ முடியாது வேதனைமையில் துடித்துக் கொண்டிருந்தாள். பாதையால் சென்று கொண்டிருந்த ஓரிருவர் ஓடி வந்து அவளைத் தூக்கிவிட முயன்ற போதும் அவளால் எழவே முடியவில்லை.

தெரிந்தவர் யாரோ தற்செயலாக வந்ததால் அம்புலன்சை அழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவளது இடுப்பு எலும்பு உடைந்திருப்பது தெரிந்தது. சத்திரசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.

என் அவ்வாறு நிகழ்ந்தது

முக்கியமாக அவளது வயது 70தை நெருங்கியிருந்தது. அத்துடன் அவளது நடுநிலை (Postural imbalance) சற்று தழும்பியிருந்தது. அதனால் சிறிது தடுக்கியதும் விழ நேர்ந்தது.

தடக்கியதற்குக் காரணம் மாநகரசபையின் அக்கறையின்மீது. மின்சார, குடிநீர் குழாய் அல்லது கழிவு நீர் அகற்றும் வேலைகளுக்காக கிண்டிய நடைபாதை சரியாகச் செப்பனிடவில்லை. ஏனோ தானோ எனத் திருத்தியதால் நடைபாதைகள் திட்டியும் பிட்டியுமாக கிடந்ததால் தடக்கியது.

தடக்கி விழும் எல்லோருக்கும் எலும்பு உடைவதில்லை. இவளது எலும்புகள் வலுவற்றது ஒஸ்ரியோபொரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிறிய விழுக்கையே அவளது இடுப்பு எலும்பை உடைத்துவிட்டது.

பரிதாபம் என்னவென்றால் தனக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அதற்கான சிகிச்சையை எடுத்ததும் இல்லை. பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியாததால் பாதுகாப்பாக இருக்கவும் இல்லை.

மற்றொரு பெண் குளியறையில் செருப்பு இல்லாமல் சென்றபோது வழக்கிவிட்டது. விழும்போது அடிபடாது இருப்பதற்காக கையைத் தரையில் ஊன்றியபோது மணிக்கட்டு எலும்பு முறிந்துவிட்டது. இவருக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்தான்.

ஒஸ்ரியோபொரோசிஸ் என்றால் என்ன?

எமது எலும்பு எஃகு போலக் கடினமானது. ஆனால் அதன் உறுதித்தன்மை மிக உச்சமான கட்டத்தில் இருப்பது 25-30 வயதுகளில்தான். அதன் பின் என்ன நடக்கிறது.

கடினமான எலும்பும் அடர்த்தி குறைந்த ஒஸ்ரியோபொரோசிஸ் எலும்பும்

கடினமான இரும்பினுள் நுண்ணிய துவாரங்களை இட்டால் என்ன செய்யும்? அதன் உறுதித்தன்மை குறைந்தவிடும். மேலும் அதிகமாக துவாரம் இட்டால் கையால் முறித்து உடைக்கும் அளவிற்குக் குறைந்துவிடும். அதே போல இளம் வயதில் கடினமாக இருக்கும் எலும்பின் அடர்த்தி வயது ஏற ஏற குறையும். இது இயற்கையின் நியதி.

ஆனால் சிலருக்கு அதிகமாக அதன் உறுதித்தன்மை மிக அதிகமாகக் கெடுவதால் அவை மிகவும் பலவீனம் அடைந்து எளிதில் உடைந்து விடுகின்றது. இந்த நிலைதான் ஒஸ்ரியோபொரோசிஸ் என்பதாகும்.

ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

பரம்பரை அம்சம்

இது மிக முக்கியமானதாகும். உங்களது எலும்புத் திணிவைத் தீர்மானிப்பதில் பரம்பரை அம்சமானது 60 முதல் 70 சதவிகிதமளவில் பங்களிக்கிறது.

உங்கள் அப்பா, அம்மா, சகோதரங்கள் அல்லது பாட்டன் பாட்டி. போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் அல்லது இடுப்பு எலும்பு உடைவு

இருந்திருந்தால் உங்களுக்கும் எதிர்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அவ்வாறெனில் இளவயதிலேயே உணவு முறைகளாலும் உடற் பயிற்சிகளாலும் எலும்புகளின் திடத்தை அதிகரிக்க முயல்வது அவசியமாகும்.

இளம்

நீங்கள் ஆசிய மற்றும் கோகேசியன் பகுதியைச் சார்ந்தவராயின் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அமெரிக்க ஆபிரிக்கப் பெண்களுக்கு மிகக் குறைவாகும். ஹிஸ்பானிக் பெண்களுக்கு இடைநடுத்தர வாய்ப்பு உண்டு. எனவே ஆசியப் பெண்களான நீங்கள் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் வரக் கூடும் என்பதை மனதில் இருத்தி அதற்கேற்ற உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மெலிவான உடல்வாகு

அதீத எடைக்கும் பல நோய்களுக்கும் தொடர்பு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மெலிந்த உடல் வாகை உள்ளவர்களை ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் தாக்குவது அதிகம். ஒருவரது எடை அவரது உயரத்திற்கு ஏற்ப சரியானதா, அதிகமா, குறைவா என்பதை உடற் திணிவு (Body mass Index) மூலமே அறிய முடியும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களது எலும்புகள் திடமற்று இருப்பதால் அதிகமாக நோயுறுகிறது.

மாறாக வயிற்றறைக் கொழுப்பும் காரணமாகலாம்.

மாதவிடாய்க் குழப்பங்கள்

மாதவிடாய் ஒழுங்காக இல்லாதவர்களுக்கு பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் குறைபாடு இருக்கக் கூடும். இதனால் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

15 வயதிற்கு மேல் பருவமடைதல் தாமதமாகும் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைவாக (Osteopenia) இருப்பதுடன் பிற்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதும் அதிகமாகும். அதேபோல காலத்திற்கு முந்தி (45வயது) மாதவிடாய் முற்றாக நின்ற (Menopause) பெண்களுக்கும், கர்ப்பம் தங்காத சாதாரண காலங்களிலும் மாதவிடாய் இடையிடையே நீண்ட நாட்களுக்கு வராது (32ம் பக்கம் வருக)

வருடாந்த விடுமுறையின் பின்னர் பாட-சாலைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. எங்கள் நாட்டில் பாடசாலைக்குச் செல்லுதல், பின் வீட்டுக்கு வருதல், பாடசாலையில் நல்ல விடயங்கள் நடந்தால் அதற்காகச் சந்தோஷப்படுதல், பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை உரியவர்களின் உதவியுடன் தீர்த்தல், - மொத்தத்தில் பாடசாலை என்பது ஒரு மகிழ்ச்சிகரமான இடம் என்ற நினைவு எமக்கு வருகின்றது. ஆனால் இங்கோ பாடசாலைகளில் பிள்ளைகள் பலவிதமான திறன்களைக் கையாண்டே வாழ வேண்டியுள்ளது.

பிரச்சனைக்கு வயதே கிடையாது. 7 வயதும் பிள்ளையும் கஷ்டங்களை அனுபவிக்கலாம். 17 வயதும் பிள்ளையும் கஷ்டங்களைத் தரலாம். நாளாந்தம் - ஏன் ஒவ்வொரு பாடநேரமும் பிரச்சனைகள் தோன்றலாம். ஒரு நாள் பாடசாலைக்குச் சமூகமளிக்காவிட்டால் கூட வருடம் முழுவதும் வழங்கப்படும் புள்ளிகளில் பின்தங்கலாம். ஒவ்வொரு பிள்ளையையும் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் அவதானிப்பதால் (Observe) பிள்ளைகள் தெரிந்தோ, தெரியாமலோ விடும் பிழைகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். சாதாரணமாக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மத்தியில் எழும் சில வினாக்களுக்கு விடைகளைப் பார்ப்போம்:-

வினா - எனது பிள்ளைக்கு ஆசிரியரைப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது?
விடை - இது எல்லோருக்கும் வாழ்க்கையில் நடக்கும் ஒன்று. எமக்குக் கூட எங்கள் நாட்டில் சில ஆசிரியர்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பாடத்தின் மேல் கூட விருப்பம் இல்லாமல் போனதுண்டு. அதேசமயம் ஒரு ஆசிரியர் மேல் இருந்த அந்த அன்பு காரணமாக ஒரு பாடத்தில் நாம் மிகவும் நன்றாகச் செய்யப்பட்டதும் உண்டு. இதில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் முதலில் பெற்றோர் பிள்ளையிடம் எதற்காக அவர் ஆசிரியரை வெறுக்கிறார் என்பதை பொறுமையாகச் செவிமடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகப் பிள்ளையோடு சேர்ந்து பதட்டப்பட்டு (Over react) ஆசிரியரைக் குறை கூற வேண்டாம். உங்கள் பிள்ளை ஒரு வருடம் முழுவதுமோ அல்லது அரை செமஸ்டிரோ இந்த ஆசிரியரோடு தான் கழிக்கப் போகிறார். சிலசமயங்களில் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்குமிடையில் உள்ள சிக்கல் (Discomfort) குறையலாம். ஏன் சிலசமயங்களில் சுமுகமான உறவு கூட ஏற்படலாம். பிள்ளைகள் கூறுவதை அன்போடும், ஆதரவோடும் கேளுங்கள். ஏனெனில் சிறுபிள்ளைகளாக இருக்கும்



கனகேஸ்வரி நடராஜா

பாடசாலையில் வாழப் பழகுதல்
 Survival in Schools

பொழுது அவர்களின் உலகமே பாடசாலைதான். பிள்ளைகளை எவ்வாறு ஆசிரியரை அனுசரித்துப் போக வேண்டும் என அறிவுறுத்துங்கள். அவ்வாறு செய்யும் பொழுது பிள்ளைக்கும் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஒரு திறனைக் கற்றுக் கொடுக்கிறோம். பெற்றோர் ஆசிரியரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருத்தல் அவசியம். நல்ல ஆசிரியர்கள் எப்பொழுதும் பெற்றோரின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பார்கள். ஒன்றும் சரிவராவிட்டால் அதிபரிடம் கதையுங்கள். அவர் வழிகாட்டி ஆலோசகரிடம் கதைத்து அதே பாடத்தை வேறு ஆசிரியரின் கீழ் கற்க நேருகி அமைத்துக் கொடுப்பார்கள். இது அவ்வளவு சலபமான விடயமல்ல. ஆகவே இதனை ஒரு கடைசி ஆயுதமாகவே பிரயோகிக்க வேண்டும்.

வினா - பிள்ளையின் வீட்டு வேலையில் (Homework) பெற்றோர் எவ்வளவு தூரம் பங்குபற்றல் வேண்டும்.
விடை - பெற்றோரின் முக்கிய கடமை பிள்ளை தானாகவே வீட்டு வேலை செய்யக்கூடிய ஒரு முறையை அமைத்துக் கொடுத்தல் வேண்டும் (To set the stage). ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒவ்வொரு நாளும் மேசைக்குச் சென்று வேறு விடயங்களில் மனதை அலைபாய விடாமல் (Distractions - eg T.V) வேண்டிய உபகரணங்களையெல்லாம் மேசையில் எடுத்து வைத்து வீட்டு வேலையை பிள்ளை செய்ய வேண்டும் (Routine). வீட்டு வேலை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன இந்த நிரல் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக வீட்டு வேலை செய்ய விருப்பம் இல்லாத பிள்ளைகள், பெற்றோர் வீட்டு வேலை இருக்கா என வினாவுமிடத்து “ஒன்றுமில்லை” (Nothing) என்ற பதிலையே கூறுவார்கள். இதற்கு ஈடுகொடுக்கத்தான் ஒவ்வொரு பாடசாலையிலும் குறிப்பு புத்தகங்கள் (Planners) வழங்கப்படுகின்றன. பெற்றோர் அன்றாடம் பிள்ளைகளை வீட்டு வேலையை குறித்துக் கொண்டு வருடம்படி கூறலாம். ஒவ்வொரு நாளும் அதனை மேற்பார்வை பார்க்கலாம். சிறுபிள்ளைகளுக்கு வீட்டுவேலையை பொறுத்தமட்டில் பெற்றோரின் மேற்பார்வை கட்டாயம் தேவை. 9 வகுப்பு மாணவர்களுக்கும் அது ஒரு இடைப்பட்ட வகுப்பாக (Transitional class) பெற்றோரின் உதவி தேவை. மொத்தத்தில் வீட்டு வேலை என்பது பிள்ளையின் வேலையும், பொறுப்பும். அதனை மேற்பார்வை பார்த்தல், உரிய திகதிகளுக்கு பிள்ளைகள் ஒப்படை-களைச் சமர்ப்பித்தார்களா என்பதனைக் கவனித்தல் பெற்றோரது கடமையாகும், ஆனால் ஒரு பொழுதும் பெற்றோர் பிள்ளையின் வீட்டு வேலையைச் செய்து கொடுக்கக் கூடாது.

வினா - எப்பொழுதும் எனது பிள்ளை பாடசாலைக்கு நேரம் பிந்திப் போனால் என்ன செய்வது? (Chronically late to school)
விடை - பாடசாலைக்கு நேரம் பிந்திப் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. இதுவே பாரிய உள் பிரச்சனையின் ஆரம்பமாகவும் இருக்கலாம். சில பிள்ளைகள் இரவு முழுவதும் நித்திரை முழித்து T.V, Computer Games முதலியவற்றில் ஒன்றிப் போவதுண்டு. ஆகவே நேரத்தோடு எழும்ப மாட்டார்கள். சில மாணவர்கள் இரவில் பகுதி நேர வேலை செய்து வீட்டு காலையில் எழும்ப முடியாமல் கஷ்டப்படுவார்கள். சில பிள்ளைகள் தமது பாட-சாலைக்குத் தேவையான பொருட்கள், உட்புகள் முதலியவற்றைத் தேடி காலையில் தான் அலைவார்கள். சிலருக்கு வழியில் கூட பிரச்சனைகள் இருக்கலாம். இவர்களை வெருட்டும் (Bullying) மாணவர்கள் காணப்படலாம். எதற்கும் பெற்றோர் பிள்ளையோடு மனம் விட்டுப் பேசுதல் வேண்டும். பொறுப்பு வந்தும் ஒரு மாணவர் நாளாந்தம் பாடசாலைக்குப் பிந்திப் போனால் அது ஒரு பாரதாரமான விடயமாகும். இதனால் சில சமயங்களில் பெற்றோருக்கும், பிள்ளைக்கும் இடையில் பலப் போட்டி கூட (Power struggle) ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் இடத்து பாடசாலையின் பொறுப்பிலேயே அதனை விட்டு விடுதல் நலம். இத்தகைய பிரச்சனைகளைக் கையாளும் முறைகளில் நிர்வாகத்தினர் பயிற்சி பெற்றுள்ளனர். அதற்குரிய முறைகளை கையாளுவார்கள். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பொறுப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால் பிற்காலத்தில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும். பிள்ளைகள் படிக்கும் காலத்தில் பெற்றோரும் நேரத்தைப் பொறுத்தமட்டில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைபிடித்தல் அவசியம். வீட்டில் விருந்தாளிகளை உபசரித்தலையோ, T.V. பார்த்தலையோ ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு செய்து முடித்து விட வேண்டும். பிள்ளைகளின் படிப்பு, நித்திரை முதலிய ஒழுங்குகளுக்குப் பின்பு தான் பெற்றோரின் கேளிக்கைகள், சந்தோஷங்கள் என்ற நிலை வீட்டில் ஏற்பட வேண்டும்.

வினா - எனது பிள்ளை தற்காலிகமாகப் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டால் (suspended) என்ன செய்யலாம்?
 (30ஆம் பக்கம் வரুক)



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

இனசனம் இல்லாதவன் மனிதனே இல்லை!

மனம் உடையவன் மனிதன். மனம், அகம், உள்னம் என்பன ஒரு பொருளன. மனநல ஆய்வு, உளநலச் சிந்தனைகள் சமுதாய நலனுக்கு வலுவூட்டுகின்றன. உளநலம் போன்று சேர்ந்து வாழும் சமுதாய நலனும் வெகுதூரம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. எனவே சமுதாய நலனும் உளநலனும் பேணப்படல் மனித குலத்தின் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது.

சுற்றுப்புறச் சூழல், அது மாசுநலம், இவைகளிலிருந்து மற்றவைகளை எவ்வாறு பாதுகாப்பது எனச் சமூகவியலாளரும், மனிதாபிமான நலன் பேணுநரும் விஞ்ஞானிகளும் ஆய்வு நடத்துகின்றனர். ஆரோக்கியமான வாழ்வுக்கும் சுகாதாரத்துக்கும் இவற்றால் ஏற்படும் இடையூறுகளை வருமுன் களைய இவர்கள் முனைகின்றனர். இவர்களுக்கு ஒத்தாசை வழங்க வேண்டியவர்கள் மக்களே.

நலம் என்பது மங்களகரமான வார்த்தை. சுகநலம், தேகாரோக்கியம், மனப்பூரணம், மனத்தாய்மை, திரிகரணசக்தி (மனம், வாக்கு, காயம்) எனப் பல பாவனைகளில் பளிச்சிடுகிறது. நலம் நலம்தானா எனச் சுகம் விசாரிப்பதிலிருந்து நிறைவான வாழ்வின் உள்ளத்தொனியாக நலம் அமைந்துள்ளது. மன நலம், இனநலம் ஆகிய இரண்டும் மனிதத்தோடு பொதுவாகவும், தமிழினத்தோடு சிறப்பாகவும் தொடர்புடையன. இது பற்றி விளக்கிக் காத்திரப்படுத்தியுள்ளது வள்ளுவம்.

இவைகளைப் பற்றிச் சிந்திப்பது இவ்வாக்கத்தின் எடுகோள். விஞ்ஞானிகளும் சமூகவியலாளர்களும் தொழிற்படுமுன்னரே இது பற்றி வள்ளுவர் தீர்க்கமாகச் சிந்தித்து எழுதியுள்ளார். மனம் யாவர்க்கும் பொது. இனம் ஒரு கூட்டம். மனத் தொழிற்பாடே மனித வாழ்வு. நாம் சேர்ந்து வாழும் இனசனம், அயல் அட்டை என்பவை புனித அடையாளங்கள். தங்க நாணயத்தின் இரு பக்கங்களாக இன நலமும் மன நலமும் அமைந்துள்ளன. விஞ்ஞானிகளின் தொழிற்பாடு போலவே மெய்ஞானிகளான ஆத்மீகவாதிகள் சுயநலம் பின்னுக்கும் பரநலம் முன்னுக்கும் வரவேண்டும் என்பர். தனிவாழ்வின் தனித்துவம் மனநலம்; கூட்டு வாழ்வின் பொறுப்புணர்வு இனநலம்.

இந்தப் பூப்பந்தில் பல்லின உயிர்களும், தாவரங்களும், நீர் வாழ்வனவும் வசிக்கின்றன. இவற்றின் ஓர் அங்கமாக மனிதமும் இணைந்துள்ளது. மற்று எல்லா உயிரினங்களையும் தொகுத்துப் பார்க்கின், மனிதத் தொகை குறைவானது. மனித குலம் இயற்கையைப் பயன்படுத்தி வாழ்வு மேற்கொள்கிறது. கல்வி இதன் முதற்பொருள். பகுத்தறிவு இதன் உறவுகோல். தனித்துவமான இவ்வாழ்வமைதி, மனிதத்தின் பகுத்தறிவால் வந்தது. பகுத்தறிவு ஒரு நவீன இசம். சிந்தனைத் திறனும், செயற்பாடும், செய்தொழில் நேர்த்தியும் மனிதத்துக்கு தனித்துவம் அளித்தன. பகுத்து வகுத்துப் பார்க்கின், மனிதம் மனம் உடையது. ஆக, மனம் உடையவன் மனிதன். அதனாலே, குணம் உடையதும் மனிதந்தான். குணத்தால் உயர்ந்ததும் அதுதான்!

கூட்டம் கூட்டமாய் பல்உயிர்களும் வாழ்வதுபோல், மனிதமும் கூட்டு வாழ்க்கை உடையதே. கூடித் தொழில் செய்பவன் மனிதன். அவர்களின் கூர்ந்த சிந்தனை அவர்களை மேம்பாட்டையச் செய்தது. இதற்கெல்லாம் அடிப்படை மனம்தான். மனம் போல் வாழ்வு, மனிதாய நலம் தொன்மையானது. தனித்துவமானதும் கூட. எல்லாவற்றுக்கும் மனமே காரணம். இந்த மனித வளமே மனமென்ற விளைநிலத்தில் உருவானது. மனித சேர்க்கை ஒரு இனமாகும். இனசனம் இல்லாதவன் மனிதனே இல்லை. இந்தச் சங்கமத்தின் ஒரு உறுப்பினரே அவனும் அவளும். சமூகத்தின் உறுப்பினரான இவர்களே கூடிவாழ்ந்து இன விருத்தியை உண்டுபண்ணுகின்றனர். இது ஒரு கூட்டுறவுப் பண்ணை போன்றது. ஒருவனுக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒருவன் என்ற கோட்பாடு இங்கு புலனாகின்றது.

இந்த ஒப்புரவு உருவான பாதை இதுதான். எல்லாவற்றுக்கும் மனமே அடிப்படை. இந்த இனத்தின் உருவாக்கமே சமுதாயம்.

ஒன்றுக்கொன்று உத்தரவாதம் கொடுத்து ஓர் உயரிய வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அவனுடைய மனப் பக்குவங்களும், பிரயாசையும், சிரத்தையும்தான் நெம்புகோல்கள். எல்லோரும் கைகோர்த்து உருவான மனித இனம் பழமையானது. தான் உருவான - தன்னால் உருவாக்கப்பட்ட ஜனஜங்கியை ஒன்றிணைத்து, ஒருமைப்படுத்துவதில் வெற்றி கண்டது மனித மனம்.

புதிய சமுதாயத்தை உருவாக்க மனம் எப்படி வழிகாட்டியதோ அதே நேர்க்கோட்டில், தோளோடு தோள் இணைந்து புனித மனிதத்தைக் கட்டி எழுப்பியதென்றால், இனநலமே அதன் கட்டுமானம் எனலாம். ஒருங்கமைந்த தொழிற்பாட்டின் பிரதிநிதிகளே நம் இனமும் சனமும். இது பற்றி வள்ளுவர் கூறுவது என்ன?

நா நலமென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று (641)

நலம், நன்மை, நாநலம், நாவான் உளதாய் நலம். நாவின் தொழிற்பாடு அத்தனையிலும் நாநலம் பேணுதல் நம் தொழில். நாநலம் மட்டுமன்றி நாணயமும் தேவையாம்.

சுற்றுப்புறச் சூழலைப் புனிதமாக்கினால் நாம் நோய் பிணிகளிலிருந்து பாதுகாக்கப்படுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நம் முதாதையர் வீடு வாசல், முற்றம் வளவு, தெரு எல்லாவற்றையும் கூட்டி மெழுகி, சாணம் தெளித்தது ஏன் என்று தெரியுமா?

இனத்தை வெறுக்காமல், அரவணைத்து சண்டை சச்சரவுக்குப் போகாமல் வாழ்வோமாக! நல்ல அயல் தேவை. பண்பான அயல்வர்கள் தேவை. ஆக நாநலம் முக்கியம். இனநலமும் மனநலமும் சத மடங்கு மேலானதாகும். வாழையடி வாழையாய் வந்த இவற்றைப் பேணி புனிதமாய் வாழ்வோமாக!

மனநலம் மன்னுயிர் காக்க இனநலம் எல்லாப் புகழும் தரும் (குறள் 457).●

அந்த வருடம் எங்கள் வீட்டு மாமரத்தில் காய்கள் எக்கச்சக்கமாக காய்த்து தொங்கின. ஐயாவும், அம்மாவும் தங்கள் வாழ்நாளில் மரங்கள் அப்படி காய்த்து கொட்டியதை கண்ணால் கண்டதில்லை என்று சொன்னார்கள். எங்கள் வளவில் பலவிதமான மாமரங்கள் நின்றன.

இப்பொழுதுபோல அப்போதெல்லாம் ஒட்டுமாங்கன்றுகள் கிடையாது. மரங்களின் பெயர்களோ புதுவகையாக இருக்கும். 'ஆராய்ச்சி' என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை 'மத்தளம்தூக்கி'. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று 'வெங்காயம் காய்ச்சி'. இதை பழுக்க வைப்பதில்லை. இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள். இன்னும் செம்பாட்டான், அம்பலவி, வெள்ளைக் கொழும்பான், கிளிமூக்கு, விலாத்து என்று பலப்பல வகை. எங்கள் முற்றத்தில் நின்றது கறுத்த கொழும்பான் மாமரம். அது ஒன்றுதான் ஒட்டு மாங்கன்றாக வாங்கி வைத்து வளர்த்து அப்போது பெரிய மரமாகி காய்த்தது. மாங்காயின் நிறம் கரும்-பச்சை. அது பழுத்தவுடன் பொன் நிறமாக மாறிவிடும். அதன் சுவையோ தித்திப்பு. பழத்தில் நாரே கிடையாது என்பதால் வெட்டியும் சாப்பிடலாம். தோலை உரித்து கடித்தும் சாப்பிடலாம். தேன்போன்ற இனிப்புடன் தொண்டையில் வழக்கிக்கொண்டு இறங்கும். எங்கள் வீட்டு மாமரங்களுக்கு இதுதான் ராசா என்று சொல்லலாம்.

இதன் உச்சாணிக் கிளையில் இருந்து அடிக்கொப்பு வரை பிஞ்சுக் காய்கள் காய்த்து தொங்கின. வீட்டுக்கு வருபவர்களும், போவோரும் ஒரு நிமிடம் நின்று இந்த அதிசயத்தை பார்க்காமல் போவதில்லை. இலைகளை தெரியவில்லை, எங்கும் குலக்கு குலக்காக மாங்காய்கள்தான். அடிக்கொப்புகள் பாரம் தாங்காமல் வளைந்து கொடுத்ததில் மாங்காய்கள் நிலத்தை தொட்டு சரிந்துகிடந்தன. என்னுடைய அம்மா சின்னச் சின்னக் கிடங்குகள் கிண்டி மாங்காய்களை நிலத்தில் அரைபட விடாமல் ஒவ்வொன்றாக தொங்கவிட்டார். மரத்திலே தொங்கும் காய்களை அணிலோ காகமோ கொத்தும் வாய்ப்பு இருக்கும். ஆனால் குழிகளில் மறைந்துபோய் கிடக்கும் மாங்காய்களுக்கு ஆபத்து கிடையாது. அது தவிர பழுக்கும்போது நிலத்தின் சூட்டினால் அவை நாலு பக்கமும் சமனாக ஒரே நேரத்தில் பழுக்கும். தின்பதற்கும் தேன்போல இருக்கும்



அ. முத்துலிங்கம்

மாம்பழம்

என்று அம்மா சொன்னார். எங்கள் மூத்த அண்ணர் அதிபுத்திசாலியாக இருக்கவேண்டும். ஒரு சீட்டிலே தன் பெயரை எழுதி ஒரு மாங்காயில் கட்டி தொங்கவிட்டார். ஒவ்வொரு மாங்காயாக குழியிலிருந்து இழுத்துப் பார்த்து நல்ல தொக்கையான மாங்காயை அவர் தெரிவு செய்திருந்தார். அது பழுக்கும்போது அவருக்கு சொந்தம் என்பதை இப்போதே எழுத்துமூலம் அறிவித்துவிட்டார். உடனே சின்ன அண்ணர் ஒரு சீட்டில் தன் பெயரை எழுதி தொங்கவிட்டார். என் தம்பியும் சீட்டுக் கட்டினான். நானும் என் முழுப்பெயரையும் எழுதி, சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக Form IA என்பதையும் சேர்த்து எழுதி தொங்கவிட்டேன். மிஞ்சியது தங்கச்சிதான். பாவம் அவளுக்கு தன் பெயரை எழுதத் தெரியாது. மூன்று வயதுதான் ஆகிறது. நான் அவள் பெயரை எழுதி அவள் தேர்வு செய்த ஒரு மாங்காய் காம்பில் கட்டி விட்டேன்.

வீட்டுக்கு வருபவர்கள் இப்பொழுதெல்லாம் மாங்காய்களையும் அத்துடன் தொங்கும் சீட்டுக்களையும் அது யாருக்கு சொந்தம் என்ற விவரங்களையும் ஐயம்திரிபு இன்றி கற்றுச்சொண்டு சென்றார்கள். தினமும் நாங்கள் காலையில் எழுந்ததும் எங்கள் எங்கள் மாங்காய்களை குழிகளில் இருந்து உருவி வெளியே எடுத்து அவற்றின் பருமனையும் நிறத்தையும் குணத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் அவற்றை பாதுகாப்புக்காக உள்ளே அனுப்பிவிடுவோம். இப்படி இரவு பகலாக அவற்றை பராமரித்தோம். முதலில் பழுத்தது இரண்டாவது அண்ணரின் மாங்காய்தான். ஒருநாள் காலை அவர் சத்தம் எழுப்ப நாங்கள் ஓடிச்சென்று அந்த அதிசயத்தை பார்த்தோம். அவர் காம்பை பிடித்து இழுக்க மாம்பழம் வெளியே வந்தது. பார்த்தால் தங்க நிறத்தில் சுற்றிவர சமனாகப் பழுத்திருந்தது. சின்ன அண்ணர் மாம்பழத்தை தொட்டபோது காம்பு தானாகக் கழன்றது. அதன் தோலை உரித்து நின்ற நிலையில் கடித்து கடித்து சாப்பிட்டார். 'நல்ல இனிப்பாயிருக்கிறது' என்று அடிக்கடி சொன்னார். நாங்கள் அவருடைய வாய் அசைவைப் பார்த்தபடி நின்றோம்.

அதற்கடுத்து பெரியண்ணருடைய பழம் பழுத்தது. அவர் அதை நறுக்கி வைத்து ஒவ்வொரு துண்டாக சாப்பிட்டு முடித்தார். என்னுடைய பழமும் என் தம்பியின் பழமும் ஒரே நாளில் பழுத்தன. நாங்கள் இருவரும் அவற்றின் வழுவழுப்பையும் அழகையும் எல்லோருக்கும் காட்டிவிட்டு தோலை உரித்து சாப்பிட்டோம். ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருந்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது.

எங்கள் பெரிய ஐயா மாதத்தில் இரண்டு மூன்று தடவை வீட்டுக்கு வருவார். அவரைக் கண்டதும் நாங்கள் எல்லோரும் ஓடி ஒளித்துவிடுவோம். எங்கள் ஐயாவிலும் பார்க்க அவர் உயரமானவர். அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் வீடு சிறுத்ததுபோல காணப்படும். வெள்ளை மயிர் முளைத்திருக்கும் தட்டையான அகலமான நெஞ்சு. எப்பொழுது பார்த்தாலும் முகத்தில் கறுப்பும வெள்ளையும் கலந்த மூன்றுநாள் தாடி முள்ளுப்போல நீட்டிக் கொண்டிருக்கும். ஓயாமல் நீர் வடியும் இடது கையிலே ஒரு துணி சுற்றியிருக்கும். ஊசி போடுவதற்கு கோழிகளைப் பிடிப்பதுபோல எங்களை ஒவ்வொருவராகப் பிடித்து அவருக்கு கொஞ்சவேண்டும். கன்னம் குத்தி எரிபும். ஆனால் அவர் விடாப்பிடியாக எங்களை துரத்திக் கொண்டிருந்து பிடித்துவிடுவார்.

அன்றைக்கு அவர் வந்தபோது பொம்மையை அணைப்பதுபோல மாம்பழத்தை கட்டிப்பிடித்து அன்று முழுக்க விளையாடிக்கொண்டு இருந்த தங்கச்சி அவருக்கு கொண்டுபோய் அதை இரண்டு குட்டிக் கைகளாலும் நீட்டிக் காட்டினான். அவர் மாசுமறுவற்ற அந்த மாம்பழத்தை வலது கையிலே பெற்றுக்கொண்டு அதை திருப்பி திருப்பி பார்த்தார். நாங்கள் வாயை ஆவென்று பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஐயா நினைத்தார் அதை அவள் அவருக்கு தருகிறாள் என்று. 'என்றை பிள்ளை எனக்கு தாறியோ?' என்றார். அவள் தலையை.. (மறுகப்பம் வருக)



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

மனித உரிமைகள்

தமிழரின் நீதியான, நியாயமான, சுதந்திரமான மனித உரிமைகள் நீடித்து நிலைக்க ஐக்கிய நாடுகள் சபை மனிதாபிமானத்துடன் கூடிய தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை தமிழரின் நலன் நாடும் ஏடுகளில் உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் பெற்றது. இம்மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கையும் கடும் தீர்மானமும் மேற் கொள்ள வேண்டும் என்பது அக் கோரிக்கையால் இந்தக் கணத்தில் கண் முன்னே தோன்றும் கடவுளாகத் தெரிகின்றது. மனித உரிமைகள் - எவராலும் உருவாக்கப்படாதவை. யாராலும் வழங்கப்படாதவை.

எதனாலும் எதற்காகவும் அபகரிக்க முடியாதவை. சர்வமும் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு கர்வம் மட்டுமே தெரிந்தவர்கள் கட்டாயம் கற்க வேண்டியவை. மனித உரிமை என்றால் என்னவென்று தெரியாது திணறுபவன் அடிபடாத அப்பாவி போல நோக்கப்படுகின்றான். தனி மனித அறிவின்மையும் அதிகாரத்தின் அடக்கு முறையும் மனித உரிமை மீறலின் ஆரம்ப அடையாளங்கள் எனலாம். ஐக்கிய நாடுகள் சபையில் (United Nations) வத்திகான், கோசோவோ, தென் சூடான் தவிர்ந்த உலகின் அனைத்து நாடுகளும் (193) அங்கம் வகிக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் (United Nations Commission on Human Rights), ஐ.நா.மனித உரிமைகள் சபை (United Nations Human Rights Council), ஐ.நா.பாதுகாப்பு சபை (United Nations Security Council), அனைத்துலக நீதி மன்றம் (International Court of Justice) என்பன ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்புகள் என்பதால் உலகை 'தட்டிக்' கேட்கும் வல்லமையும் கொண்டவை.

ஐக்கிய நாடுகள் சபை அடிப்படையிலான மனித உரிமைகளாக நூற்றுக்கும் மேற்பட்டவற்றைப் பட்டியலிடுகின்றது.வாழும் உரிமை, பேசும் உரிமை, எழுதும் உரிமை, சுதந்திரமான நடவடிக்கைகளுக்கான உரிமை, உணவு உரிமை, நீருக்கான உரிமை, இனம், நிறம், மதம், மொழி, கல்வி, வாழ்முறை, கலாசாரம், நம்பிக்கை, சிந்தனை, ஊடகம் ஆகியவற்றின் சுதந்திரம், தகவல் அறிதல், சித்திரவதை தவிர்த்தல், தன்னாட்சி, சுய நிர்ணயம், ஆட்சியில் பங்குபெறல், சுதந்திர நகர்வு, சொத்தின் பாதுகாப்பு என்பன பிரதானமானவையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10ம் திகதியில் அடிப்படைச் சுதந்திரம், சமத்துவம், விட்டுக் கொடுக்க முடியாத உரிமைகள் ஆகியவற்றினை உணர்த்தும் செயற்குறிப்பு திட்டங்களும் நிகழ்வுகளும் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படும்.

இந்தோனேஷியரான மார்க்சி ட்ரூமன், அமெரிக்கரான ஸ்ரீபன் ரட்ணர், தென் ஆபிரிக்கரான ஜெம்மின் சூக்கா ஆகியோரை கொண்ட குழு மூலம் ஐ.நா.சபையின் தலைமை செயலர் பான் கீ மூன் 2010 செப்டம்பர் மாதத்தில் உருவாக்கிய அறிஞர் குழு தமிழீழத்தவருக்கெதிராக ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர் கால அட்டூழியங்களை அலசி ஆராய்ந்து 196 பக்க அறிக்கையை ஆதாரத்துடன் 2011.04.12 ல் வெளியிட, உலக மக்கள் உறைந்தனர்.உடைந்தனர்.

இரசாயன எறிகணை தாக்குதல்களால் ஏராளமான பொது மக்களை படுகொலை செய்தது, க்ளஸ்டர் குண்டுகள், வெள்ளை பொஸ்பரஸ் போன்றவற்றைத் தூவி துடிதுடிக்கச் சாகடித்தது, உணவு, மருந்து உட்பட மனிதாபிமான உதவிகளை மறுத்தது, மருத்துவமனைகள், செஞ்சிலுவை சங்கத்தின் மீது தாக்கியது,தடயங்களை தகர்த்தது, பட்டவிர்த்தனமான பாலியல் வல்லுறுவுகள், தமிழர் என்று சொல்லப்பட்டதால் கொல்லப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை 40 000 த்திற்கும் மேல், வெளிச்சத்துக்கு வராத வன்செயல்களில் ஸ்ரீலங்கா துருப்புகளின் ரத்த சரித்திரம் எனப் பலதை இறுதிக்கட்ட யுத்தத்தின் குரூரங்களாக அக்குழு பட்டியலிட்டு குடிமக்கள் மீதான கொடுங்குகளை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்தது.

ஸ்ரீலங்கா அரசு, போர் குற்றங்களுக்காக பன்னாட்டு விசாரணை ஆணையத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டும், தமிழீழ பிரச்சினைக்கு காரணமான அம்சங்களுக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தியதுடன் சிங்களப் படை அதிகாரிகள்,

சிப்பாய்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஸ்ரீலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அக் குழு பரிந்துரை செய்தது.சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள சகல சரத்துகளையும் ஸ்ரீ லங்கா மீறியுள்ளதற்கு ஆதாரங்களை அக்குழு மனித உரிமைகள் சபையில் ஆவணப்படுத்தியது. சூடான், ருவாண்டா, யுகோஸ்லாவியா, திமோர் போன்ற பல நாடுகளின் தலைவர்கள் பன்னாட்டு நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டது போலவே ஸ்ரீலங்கா ஜனாதிபதியும் தண்டனை பெற வேண்டும் என்ற முர்க்கமான கோபம் அப்பாவித் தமிழினிடமும் உண்டு. ஆனால் ஸ்ரீலங்கா அரசும் ஐ.நா.சபையின் உள்ள மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டால் மட்டுமே ஸ்ரீலங்கா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என பான் கீ மூன் அடம்பிடிப்பது சிந்திக்கத் தெரியாதவனையும் சினம் கொள்ள வைக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணையாளராக உள்ள யூர்விக தமிழரான தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த திருமதி நவநீதம் பிள்ளை, ஸ்ரீ லங்கா அரசின் போர் கால பேரழிவுகளுக்கு எதிராக எடுக்கும் தீவிரத்தை திசை திருப்பலாம் என நம்பி, யார் மூலமாவது முயல வேண்டும் என்ற எண்ணம், ஒரு கிரகம் பிடித்த சில மனிதரிடம் உண்டு.

ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ மக்களின் மனித உரிமைக்காக ஏங்குவது இன்றைய நிகழ்வு! உரிமை உள்ள மனிதர்களாக தமிழீழ மக்கள் உலக நாடுகளின் ஐக்கியத்தில் ஓங்குவது நாளைய நிகழ்வு!!●

மாம்பழம்..

ஆட்டினாள். என்னுடைய தங்கச்சி எல்லாத்துக்கும் தலையை ஆட்டுவாள். பிறக்கும்போது அவள் மரபணுவில் அது எழுதப்பட்டிருந்தது. அது அவருக்கு தெரியாது. பெரிய ஐயா துணி சுற்றிய அகலமான கையினால் மாம்பழத்தின் தோலை உரசித் துடைத்துவிட்டு தோலுடன் சேர்த்து ஒரு கடி கடித்தார். அவருடைய மூன்றரைப் பற்கள் மாம்பழத்தை குதறிப் பிய்த்து துண்டு துண்டாக்கின. என்னுடைய நடு நெஞ்சை யாரோ பிய்த்து எடுத்ததுபோல இருந்தது. சாறு வழிந்து நாடியில் இறங்கி அவர் நெஞ்சு மயிரை நனைத்தது. நாங்கள் ஏற்கனவே வாயை எட்டியமட்டும் திறந்து வைத்திருந்தபடியால் வாயை மேலும் பெருப்பிக்க முடியாமல் அப்படியே திகைத்துப்போய் பார்த்துக்கொண்டு நின்றோம். ●

கடையெழு வள்ளல்களில் ஒருவன் அதியமான். புலவோரைப் போற்றி வளர்த்த புரவலன். அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கின்றான். கூடவே அரசமுதன்மையாளர் பலரும் அமர்ந்திருக்கின்றனர்.

அதியன் யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்ப்பதைப்போல் தெரிகின்றது. அவன் எதிர்பார்ப்பிற்கேற்ப, ஞானவையார் அவைக்குள் நுழைகின்றார். அதியன் முகத்தில் ஒளி பரவுகின்றது. அதியனுக்கு ஞானவையார் நெடுநாள் பழக்கம். ஞானவைக்கும் அதியன் அவை புதியதல்ல.

அவ்வாறாயின் இன்றைய சூழலுக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பு?

அவ்வையை வரவேற்று இருக்கையில் அமரச் செய்கின்றான் மன்னன். ஞானவையும் அமர்கின்றான். அந்தப்பொழுதில் தான் பத்திரப்படுத்தியிருந்த ஒரு நெல்லிக்கனியை ஞானவையிடம் கொடுக்கின்றான்.

அவையோருக்கு ஆச்சரியம்.

அதியன் வேட்டைக்குப் போயிருந்த போது கிடைத்த கனி இது, மலை இடுக்குகளின் உயரத்தில் ஓங்கி வளர்ந்திருந்த நெல்லிமரத்தின் உச்சியில் காய்ந்திருந்த ஒற்றைக்கனி. உண்போரின் வாழ்நாளை நீடிக்கும் மருத்துவக்கனி. இதனை மன்னன் தானே உண்டிருப்பான் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். அத்தகைய அருங்கனியை தான் உண்ணாமல் ஞானவைக்குக் கொடுக்கின்றான் என்றால், அவைக்கு ஆச்சரியம் ஏற்படுவது இயல்புதானே.

ஞானவையும் அதை அன்போடு வாங்கி உண்கிறான். ஞானவை கனி உண்ணும் அழகை பார்த்து மகிழ்கின்றான் அதியன்.

அன்புறக் கிடைத்த கனியை உண்டபின் ஞானவை அதியனைப் பார்த்து வினவுகிறான்.

மன்னா! வழக்கத்திற்கு மாறாக, இன்று ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்து உண்ணச் செய்தாயே... காரணம் ஏதேனும் உண்டா?

உண்டு அன்னையே... மலைப்பிளவின் இடையே கிடைத்த அருங்கனி. இதை உண்டோர் நீடு வாழ்வர். அதனால் இதை உங்களுக்குத் தந்தேன்.



பொன்னையா விவேகானந்தன்

சிறியிலை

நெல்லித் தீங்கனி



ஞானவையின் கவியுள்ளம் நெகிழ்ந்தது. உயிர்காக்கும் அருங்கனியை தான் உண்ணாமல் தனக்கீந்த அதியனின் பேரன்பு, தமிழ்ப்பாட்டியின் உயிர் தொட்டது.

‘வலம்படு வாய்வான் ஏந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழற்றொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுந் பெரும நீயே, தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி, குறியா ஆதல் நின் அகத்(து) அடக்கிச் சாதல்நீங்க எமக்கீந்தனையே’

(புறம் 91)

என்றார் ஞானவையார்.

வெற்றியைத் தரத் தவறாத வாளை எடுத்து, பகைவர் விழ வென்ற, கழல விடப்பட்ட வீரவளை கொண்ட பெரிய கைகளை உடைய, ஆரவாரம் மிக்க மதுவினைக் கொண்ட அதியர் கோமான் பேரில் வெற்றி தருகின்ற வீரச் செல்வத்தையும், பொன்னால் செய்யப்பட்ட மாலையையும் கொண்டவன். பால்போன்ற பிறைநெற்றியைக் கொண்ட திருமுடியினையும் நீலமணி போன்ற கரிய கழுத்தையும் கொண்ட ஒருவனைப் போல நிலை பெறுவாயாக.

பழமை கொண்ட மலையின் பிளவினிடையே அரிய உச்சியில் கொள்ளப்பட்ட, சிறிய இலையை உடைய நெல்லியின் இனிய பழத்தை, பெறுவதற்கு அரிதென்று கருதாது, அதனால் வரக்கூடிய சிறப்பினை எனக்குக் கூறாது, உனக்குள்ளேயே வைத்து சாதல் நீங்க எனக்கு அளித்தாயே.

ஞானவை என்னும் பெண்ணுக்கு அதியன் வழங்கிய சிறப்பு அல்ல இது. ஞானவையின் உணர்வில் இருந்து பொங்கி வழிந்த தீந்தமிழுக்கு மன்னன் வழங்கிய பெருமதிப்பு. கழக(சங்க)காலத்து வேந்தர் பலரும் மண்ணையும் மக்களையும் இன்னுமிருக்கு மேலாய் நேசித்தனர். அதனாற்றான், இன்னர் பல எம் உயிர் குலைத்த போதும் எம்மால் எழுந்து நிற்க முடிகின்றது.

தகவல்களைச் சேமிப்பதற்கு புதிய சாதனம்

கோப்புக்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் தொழில்நுட்பம் வளர வளர மாற்றமடைந்து கொண்டு வருகின்றது.

இந்த வரிசையில் கணினி பயனாளர்களுக்கு புத்தம் புதிய சேமிப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கண்ணாடித் தட்டினாலான சிறிய சீ.டி போன்று காணப்படும் இந்த புதிய சாதனத்தை விரைவில் நீங்களும் பயன்படுத்த முடியும்.

இந்த புதியசாதனம் சவுத்தாம்படன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் கூறியதாவது: இந்த புதிய சேமிப்பு தட்டில் 50 கிகா பைற் வரை தரவுகளை சேமித்துக் கொள்ள முடியும்.

அலுவலகங்களில் பெரிய அளவிலான கோப்புகளை சேமிப்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் மற்றும் உறுதியான இந்த கண்ணாடித் தட்டில் தரவுகளை அழித்து சேமித்து வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்கள். இது மிகவும் உறுதியான ஒன்று எனவும் விரைவில் சந்தைக்கு வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ●

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

தமிழர் சந்தையொன்றில் ஊழியர்களின் அறம்பா

ஸ்காபரோவில் தமிழரின் சந்தைகள் பலவுண்டு. இதிலொன்றின் பின்புறத்தில் மரக்கறி வகைகளை வெட்டித் துப்புரவு செய்து அடுக்கும் இரண்டு ஊழியர்களிடையே நடந்த உரையாடல் வாடிக்கையாளர் ஒருவரின் காதுகளில் வீழ்ந்தது.

முதலாம் ஆள்: நேரம் ஐந்தாகுது. பின்னேர தேத்தண்ணியை இன்னும் காணைல்லை.

இரண்டாம் ஆள்: நான் முன்னுக்குப் போய் கல்லாப்பெட்டி அக்காட்டை கேட்டனான். தேத்தண்ணி வாங்க கடைக்கு அனுப்ப ஆளில்லையாம்.

முதலாம் ஆள்: நான் போய் வாங்குறன். அவவிட்டை நீங்கள் சொல்லுங்கோ.

இரண்டாம் ஆள்: ஆளில்லை என்றது சுமமா சாட்டு. உவ நிக்கற நாளேலை எப்பவும் உப்புடித்தான்!

முதலாம் ஆள்: இருந்து பாருங்கோ... சாகேக்கை ஒரு சொட்டுத் தண்ணிக்கை ஆள் படப்போற பாட்டை.....

(எழுத முடியாத மொழியில் தொடர்ந்து அறம்பாடுதல் இடம்பெற்றது).

Shall We Go Back to Dance!

அரங்கேற்ற வைபவங்களுக்குப் போவதை நான் தவிர்ப்பதற்குப் பல காரணங்கள். முக்கியமான ஒன்று, மேடையேறுபவர்களின் தாங்க முடியாத அறுவை; அல்லது அலட்டல்.

வேண்டப்பட்ட ஒரு அரங்கேற்றத்துக்கு அண்மையில் செல்ல நேர்ந்தது. பிள்ளையின் பெற்றோர் ஒழுங்குற அமைத்து நேர்த்தியாக அதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

உரை நேரம் வந்தது. நாவுறு பட்டது போல, மேடையேறிய பிரமுகர் ஒருவர் அதனை விட்டு இறங்குவதாக உத்தேசம் இல்லாது, சம்பந்தா சம்பந்தமில்லாத என்னவோ எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

சபை பொறுமையிழந்து செல்வது (நானும் தான்) தெரிந்தது. துணிச்சலான ஒரு ஆண் குரல் மண்டபத்தைக்



கிழித்துக் கொண்டு வந்தது:

“Shall we go back to dance?” (மீண்டும் நடனத்துக்குப் போவோமா) என்று, வந்த வேலையை ஞாபகமுட்டிய அந்தக் குரலோனுக்கு ஆயிரம் நன்றிகள்.

பலத்த கைதட்டல் கிடைத்தது, அரங்கேற்ற நிகழ்வை நினைவூட்டிய துணிவான அந்த ரசிகருக்கு!

தென்னிந்தியாவின் பெறுமதி கருணாநிதி குடும்பச் சொத்து

மு. கருணாநிதிக்கும் அவரது குடும்பத்துக்கும் சொந்தமான 60க்கும் அதிகமான சொத்துக்களின் பெறுமதி லட்சோப லட்சம் கோடி என்று அனைத்து விபரங்களையும் வெளியிட்டுள்ளது டில்லியிலிருந்து வெளியாகும் 'தி அதர் சைட்' பத்திரிகை.

இதன் ஆசிரியர், கருணாநிதியின் நீண்டகால நண்பரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் பெர்னான்டஸ். இந்தச் செய்தியைப் படித்து பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் ராகுல், சோனியா ஆகியோர் ஆடி விட்டனராம்.

கருணாநிதியின் கோபாலபுர வீடு 5 கோடி, ராசாத்தி அம்மாள் வீடு 12 கோடி, கலாநிதி மாறனின் மாளிகை அமைந்துள்ள நிலம் 100 கோடி, மாறன் சகோதரர்களின் பண்ணை வீடு 120 கோடி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு இருக்கும் சொத்துகளின் பெறுமதி அளவிடக்கரியது. அழகிரியின் மனைவி காந்தியின் பண்ணை வீடு மட்டும் 5 கோடிக்கு மேல்.

இவை சிறு 'சாம்பிள்கள்தான்'. தென்னிந்தியாவின் மாநிலங்கள் நான்கினதும் கூட்டுப் பெறுமதியைவிட, மு. க. குடும்பத்தின் சொத்துகளின் பெறுமதி பல மடங்கு அதிகமாம்! ஒற்றை வேட்டி பணியனுடன் தி. மு. க

வுக்கு வந்த மு. க., இன்று பெருநில கொள்ளையனாகி முழிக்கிறார்!

மகிந்த சிந்தனையின் கிறீஸ் பூதங்கள்!

இலங்கையின் மலைநாட்டில் புறப்பட்டு கிழக்கிலங்கையில் சுற்றியடித்த 'கிறீஸ் பூதங்கள்' (Grease Devils) இப்போது வடக்கில் வட்டமடிக்கின்றன.

மகிந்தவின் இந்தப் பூதங்களுக்கு பெண்களில் மட்டுமே விருப்பம். இளம் பெண்கள் என்றால் அலாதிப் பிரியம். தனியே இருப்பவர்களையே நாடிச் செல்லும் இந்தப் பூதம்!

யாராவது இதனை எட்டிப் பிடிக்கப்போனால், அது ஓடிச்சென்று அருகிலுள்ள சிங்கள இராணுவ முகாமுக்குள் புகுந்து விடும். ரிஷி மூலம் புகிரிந்துதானே!

'கிறீஸ் பூதங்களை எவரும் தாக்கக்கூடாது' என்று இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்தப் பூதத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பில்லை என்கிறார் இராணுவத்துக்குப் பொறுப்பான கோதபாய ராஜபக்ச.

புலிகள் வெளியில் வந்தால் தெரியும் பூதத்தின் கதை முடியுமென்று தமக்குள் பேசிக் கொள்கின்றனர் அப்பாவி மக்கள்.

புகார் கொடுப்பவர்கள் மரணமாகும் விந்தை பாரீர்!

யாருக்கும் எதிராகப் புகார் கொடுப்பதா-னால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்கே தெரியுமா? தமிழ்நாட்டில்.

மந்திரிப் பதவியிழந்த கலாநிதி மாறனுக்கு எதிராக நான்கு புகார்கள் கொடுத்த எஸ். நாகராஜன் கடந்த மாதம் திடீரென மரணமாகிவிட்டார்.

முன்னாள் மந்திரி ராசாவின் ஊழல் வழக்கில் முடிக்குரிய சாட்சியாக மாறவிருந்த அவரது கூட்டாளி சாதிக்க பாட்டி திடீரென மரணமானது தெரிந்ததே!

மு. க. ஸ்டாலின் சென்னை மேயராகவிருந்தபோது இடம்பெற்ற ஊழலில் சம்பந்தப்பட்ட அவரது நண்பரும் திடீரென மரணமானது மறக்க முடியாதது.

ஊழலும் திடீர் மரணமும் இரட்டைப் பிறவிகள் போலுள்ளது.

உதாசனன் உலா விருந்து



பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம்

ஒட்டாவா ஒப்பாறிக்கு ஒடுவமோ மீண்டும்?

தனிஈழம் தான்எமக்குச்
சரியான தீர்வென்றும்,
தனிஈழம் தான்எமக்குத்
தற்காப்புத் தருமென்றும்,
தனித்துவமாய், சுதந்திரமாய்த்
தமிழர்என்றும் வாழ்வதற்குத்
தனைத்தானே ஆள்அரசு
தனைஅமைக்க வேண்டும்என்றும்
அன்றெழுபத் தேழினிலே
ஆம்! ஏக மனதாகச்
சொன்னார் ஈழத்தமிழர்!
சொல்லியுள்ளார் இன்றும்அதை!

எந்தநொடியும் படையால்
இன்னுயிரிக்கா பத்திருந்தும்
சொந்தம், தாய் பிள்ளைகளை
துணைவன், உடன் பிறந்தவரை
நொந்துநொந்து போர்முனையில்
நூறா யிரத்துஅதிகம்
தந்தும்இரை, அஞ்சாமல்
தன்னாட்சி கேட்கின்றார்!

வீடிழந்தும், ஊரிழந்தும்
வீதிகளில் கிடக்கையிலும்
நாடெமது தமிழீழம்
நமதாக வேண்டுமென்றார்!
வேட்டி, சேலை, பணலஞ்சம்,
வேலைவாய்ப்பு, அடிக்கற்கள்
நாட்டுவிழா, நாட்டதிபர்
நாலுகால் தவழுகைகள்,
அமைச்சர்கள் படையெடுப்பு
ஆயிரம் வாக்குறுதி மழை
தமக்கெல்லாம் மசியாமல்
'தன்னாட்சி கொடு' என்றார்!

தனியாட்சிக் கொள்கையுடை
தமிழ்த்தே சியக்கூட்டு
தனதுவேட்பாளர்களைத்
தாக்கியும், தடுத்துவைத்தும்,
கள்ளவாக்குகள் போட்டும்,
கயமைகள் பலபுரிந்தும்
உள்ளூராட்சிச்சபைகள்
உருவாக்கும் தேர்தலிலே
அடாவடிகள் நடத்திநின்ற
ஆள்வோரின் மூக்குடைத்து,
விடாப்பிட்யாய்த் தன்னாட்சி
வேண்டுமென்றார் இன்றுந்தான்!

எதைஇழந்தும் தன்னாட்சி
ஈட்டுவதே குறியான
மதிசூர்ந்த தமிழ்மக்கள்
வருந்திடவே சிலதலைவர்
சலுகை தன்னலத்துக்காய்ச்
சரிந்துகொடுக் கும்போக்கில்
விலைபோனால் இனிமேலும்
வேரோடெம் இனம்அழியும்!
பேன்பின்னங் காலளவும்
பேய்வெறியன் சிங்களவன்

தான்தரவே மாட்டான்! மெய்!!
சரித்திரமே கண்ட உண்மை!

திறமான ஆயுதங்கள்
சனல்நான்கின் திரட்டல்கள்!
விறல் ஐ.நா. நிபுணர்குழு
வெளியிட்ட ஆய்வறிக்கை!
இவைஇறையே தந்துள்ளான்!
எடுத்திவற்றைப் பயன்படுத்தி
புவிநிற்கத் துணை, ஈழம்
பூப்பித்தல் தனைச் செய்வோம்!

நிலத்தமிழன் கொலை, கடத்தல்
நிட்டுரம் மத்தியிலும்
நிலைதளம்ப வில்லை! இதை
நினைவோமா புலத்தமிழர்!
எங்கோவாழ் தமிழ்நாட்டின்
இனியதமிழ் எம்முறவோர்
பொங்கியெழுந் தின்றுந்தான்
போராட்டம் நடத்துகிறார்!
நீதியொன்றைக் காத்திடவே
நெருப்பெடுத்து நிற்கிறது
ஏதும்எம்மோ நுறவற்ற
இங்கிலாந்துச் சனல்நான்கு!
புலத்தார்நம் செயற்பாடு
போதியதாய் இல்லையன்றோ?
'இலங்கைக் கொலைக்கள'த்தை
எடுத்தோடி உலகத்தின்
அனைத்துநாடுகள் மக்கள்
அதிரும் படி காட்டி,
அனைத்துநாட் டரசுகளின்
அவைகளிலும் திரையிட்டு,
"இனக்கொலை, போர்க்குற்ற
இராசபக்ச அரசின்மேல்
அனைத்துலக அறங்கூறும்
அவையத்தில் விசாரணைகள்
ஐ.நா.மன்றம் நடத்தல்
அவசியம்" என் றிடித்துரைக்கச்
செய்யும்வலு கொண்டிருந்தும்
செய்யோம்! உள் மோதுகிறோம்!

"இனஅழிப்புக் கெதிராக
எடுநடவடிக்கை" என்று
மனிதஉரிமைச் சபையார்
வலியஆணை பிறப்பிக்கச்
செபர்மபர் தரும்வாய்ப்பைச்
சிதையவிட்டு மீண்டுந்தான்
ஒப்பாரி வைப்பதற்காய்
ஒடுவமோ ஒட்டாவா? ●

தமிழ்க் காப்பியங்கள் எல்லாம் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றி குடிமக்களால் படைக்கப்பட்டதாக அமைந்துவிட சிலப்பதிகாரம் மட்டும் குடிமக்களைப் பற்றி ஆட்சி துறந்த மன்னனால் எழுதப்பட்ட சிறப்பைப் பெற்று விடுகின்றது! ஆம்! இளங்கோ-வடிகள் துறவியாக இருந்தாலும் பிறப்பால் மன்னர்! அவரால் பாடப்பட்ட கண்ணகியும் கோவலனும் காதல் மாதவியும் சோழ நாட்டுக் குடிமக்கள்! துறவியல்லவா? அதனால் விருப்பு வெறுப்புற்று இலக்கியம் படைத்தார்!

அவர் படைத்த சிலம்பிலே மாதவியின் அரங்கேற்றத்துக்காக ஆடல் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்ட விதத்தைக் கூறுகிறார் அடிகள்! ஆடல் அரங்கம் என்ற சங்கம் மருவிய காலத் தமிழுக்கு நாட்டிய மேடை என்று இன்று பொருள் கொள்ளலாம். அந்த மேடையை அமைக்க அதுபற்றிய அறிவு படைத்த கலைஞர்கள் அன்று இருந்திருக்கிறார்கள். அவர்கள் நடன அரங்கம் எப்படி அமைக்க வேண்டும் என்று முன்னரே எழுதப்பட்ட நூல்களைப் படித்து அறிந்திருக்கிறார்கள்.

அரங்கம் அமைக்கும் போது நீள அகலங்களை அளக்க ஒற்றை அடி நீளம் கொண்ட மூங்கில் கோலைப் பாவித்தார்கள். அந்த மூங்கில் கோல் கூட கணுவுக்கு கணு ஒரு சாண் வளந்த மூங்கிலாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். எந்தக் குறையும் இல்லாமல் உடல் வளர்ச்சி கண்ட மனிதனின் பெருவிரலால் இருபத்து நான்கு முறை அளந்து நறுக்கி எடுத்த அந்த மூங்கில் தடியை அளவு கோலாக இன்றைய கணிதம் அளவு கோலை வகுக்கும் முன்பே பாவித்தார்கள்.

இந்த அளவு கோலைப் பயன்படுத்தி ஏழு கோல் நீளமும் எட்டுக்கோல் அகலமும் ஒரு கோல் உயரமும் கொண்ட மேடையை அமைத்தார்கள். மேடைத் தளத்தை மரப்பலகையால் நிரப்பினார்கள். ஆடு தரைக்கும் கூரைக்கும் இடைப்பட்ட உயரம் நான்கு கோல் அளவாக கணித்தார்கள்! இன்றைய அளவீட்டில் ஆறு அடிகள்! நான்கு புறமும் தூண்களை நிறுத்தி அதற்கு மேலும் பலகையால் மறைத்தார்கள்! ஆட்ட நாயகி மேடை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வேறு வேறு இரு வழிகள் அமைக்கப்பட்டன. மேடையில் எழினி எனப்படும் திரைச் சீலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கட்டப்பட்டன. அவை விலகியதும் கண்களைக் கவரும் வண்ணம் பின்



இரா. சம்பந்தன்

அருந்தொழில் அரங்கம்!

சுவரிலே அழகிய ஓவியங்களை வரைந்து வைத்தனர்.

இப்படி மேடையை அமைத்த அந்தக் கலைஞர்கள் தாங்கள் அமைத்த மேடையில் தூண்களின் நிழல் விழாதவாறு விளக்குகளைப் பொருத்தினார்கள் என்று இளங்கோ அடிகள் சொல்கிறார். தூணின் நிழல் ஆடும் பெண்ணிலே படக்கூடாது என்பதிலே அந்தக் கலைஞர்கள் கவனம் இருந்திருக்கிறது. இன்று நேற்றல்ல. சங்கம் மருவிய காலத்தில்!

இன்றைய புகைப்படக் கலைஞர்களும் படப்பிடிப்பாளர்களும் எத்தனையோ மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி நடிக நடிக்கைகளை படப்பிடிப்பது போல அந்தக் காலத்திலும் அது பற்றி நன்கு தெரிந்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் மின்சாரம் இல்லை. மின் குமிழ்கள் இல்லை! அவை கண்டுபிடிக்கப்படவில்லை! அப்படி இருக்கும் போது பிரகாசமான விளக்குகளை எப்படி அமைத்தார்கள்? எது அவர்களின் எரிபொருள்? எதைப் பாவித்து தூண் நிழலைத் தூர்த்தினார்கள்? நான்கு புறமும் தூண்கள் இருக்கும் போது ஒரு புறம் விளக்கு வைத்தால் மறுபுறம் நிழல் விழுமே? எத்தனை விளக்குகள் எந்தெந்தக் கோணங்களில் வைக்கப்பட்டனவோ? அந்த ஒளி அமைப்பு வேலையை எப்படித் தெரிந்து கொண்டார்கள்? இன்றும் கண்டு பிடிக்கப்படாத வெளிச்ச உருவாக்கிகள் ஏதும் வைத்திருந்தார்களா?

என். எஸ் கிருஷ்ணமும் எம். ஆர். ராதாவும் டி.கே சண்முகமும் ஒலைத் தட்டி கட்டிய மேடையில் ஏறி நின்று இது பழைய கூத்துக்கலை என்று சொன்னதற்கும் சிலம்பு காட்டும் மேடைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. அது நாட்டிய அரங்கம் இது நாடக அரங்கம் என்று நாம் சமாதானம் கூறிக் கொள்ளலாம். ஆனால் சிலம்பு காட்டும் மேடையில் மணி மாலைகளும் முத்து மாலைகளும் தேவதைகளின் படங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. கலை நயம் இருந்தது. அதாவது காட்சி அமைப்பு வலுவோடு இருந்தது அந்த அருந்தொழில் அரங்கம்!

சிலம்பு என்றதும் கோவலனும் கண்ணகியும் காற்சிலம்பும் மதுரை எரிந்த சம்பவமும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதற்கும் மேலே எத்தனையோ அறிவியல் செய்திகள் சிலம்பு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன நில நடுக்கமும் சுளாமியும் உட்பட!!

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக
ஏழுகோல் அகலத்து என்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் எத்த
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மான்விளக்கு எடுத்து
ஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நிலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து!

(சிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை) ●

ஈழத்தில் தமிழினம் தொடர்ந்தும் எரிந்து அழிந்து நலிந்து சாம்பராகிப்போகிறது. தனது காலடியில் பிற்தொரு இனத்தால் நசுக்கி அழித்தொழிக்கப்படும் ஈழத் தமிழினத்தின் துயரம் எதுவும், காந்திய தேசத்தின் ஆட்சிப் பீடத்தையோ, அதன் கொள்கைத் திட்டமிடல் பீடத்தையோ எதுவிதத்திலும் தொடவைத்ததாய்த் தெரியவில்லை.

சீனாவும் பாகிஸ்தானும் தன்னை மிஞ்சும் வகையில் உதவிவிடக் கூடாது என்பதற்காய், அவ்வப்போது தமிழினத்தை பகடைக் காய்களாகப் பாவிப்பதைத் தவிர, எந்த விதத்திலும் தமிழினத்தின் ஆகக்குறைந்த அடிப்படை நலன் சார்ந்துகூட இந்தியா தன் நகர்வுகளை முடுக்கிவிட்டதாகத் தெரியவில்லை.

அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டம், ஊடகச் சட்டம், கல்வித்தராதரப் படுத்தல் சட்டமூலம், அரசாசன சீர்திருத்தம் என்ற பெயரில், சிறுபான்மையினத்தை நசுக்குதல், உணவுத்தடை, செய்தித் தடை, மருந்துத்தடை, பிரயாணத் தடை, உயர் பாதுகாப்பு வலயங்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், சிங்களம் மட்டும், பௌத்த நாடு, ஒற்றையாட்சி என்பது போன்ற அத்தனை போர்க் கோஷங்களுக்கும் ஊதிக் கொண்டு ஆயுதக் கலாசாரத்தையும் ஆயுத வன்முறையையும் கையிலெடுத்தது சிறீலங்கா அரசு தான். பயங்கரவாதத்தை உண்மையில் பயன்படுத்தியதும் அதன் மூலம் ஒரு இனத்தை துவம்சம் செய்ததும், சிறீலங்காவின் சிங்கள அரசுதான். தமிழர்களும் வன்முறையைப் பயன்படுத்தி பதிலுக்குப் போரட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்களைத் தள்ளியதும் அதே கடைத்தனம் கொண்ட சிங்கள வல்லாதிக்க சக்திகளே.

ஈழத் தமிழினத்தை சிறீலங்கா அரசு திட்டமிட்டு அழிப்பதை உணர்ந்துகொண்டு, அதற்கு ஆயுதப் போராட்டம் மூலமே மாற்றுத்தீர்வைக் கொண்டுவரலாம் என்று இலவம் காட்டில் சில இளைஞர்கள் விவாதித்து முடிவெடுத்த போது, அதற்கு செயல்வடிவம் கொடுத்து, புகலிடம், பயிற்சி, பாசறை, கருவிகள் என்று அனைத்தையும் வழங்கி முத்தாய்ப்பு வைத்து கப்பலேற்றி அனுப்பி வைத்தது இந்தியா தான்.

இருப்பினும், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை, தமக்கு எதிராகத் திசைதிருப்பி, அதன்மூலம் தனக்குத் தானே உலை வைத்து, தமிழர் தலையிலும் தன் தலையிலும் சேற்றை அள்ளிக் கொட்டிக்கொண்ட இந்தியா, மிகக் கறாராக சிங்கள அரசுகளால் ஏமாற்றப்பட்டு, தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டே வருகிறது.



குயினர்ஸ் துரைசிங்கம்

கிறீஸ் பூதங்களும் மர்ம மனிதர்களும்

சிங்கள அரசாஜக ஆட்சியின்மீது இந்தியாவின் அழுத்தம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழர் தரப்பால் பல ஜனநாயகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எதுவும் பலன்தரவில்லை. ஒரு பக்கத்தில் தன் கொடுர ஆயுத மற்றும் வன்முறை இனச்சத்திகரிப்பு செயற்பாடுகளை தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்ட சிங்கள அரசு, மறுபக்கத்தில் இந்தியாவைத் தாஜா காட்டி, பாக்கிஸ்தான் பக்கம் சரிந்து விடுவோமென்று இந்தியாவை மிரட்டி, தன் இனஅழிப்பைத் தங்குதடையின்றித் தொடர்ந்தது. அதே போர்வையில், பின்னர் சீனாவையும் தன் நட்பு சக்தியாக இணைத்துக்கொண்டு, இயலாமென்றால் நிறுத்திப்பார் என்ற மிரட்டும் பாணியில் தன் இன அழிப்பைத் தொடர்ந்தது.

ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றபோதும், அதையே தனது பிரசார யுக்தியாக எடுத்துக்கொண்டு, ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள இராணுவத்தைப் பயன்படுத்துவதாக உருவகம் செய்தது சிங்களம். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற அமெரிக்காவின் முரசத்தை, தனக்கு ஏதுவான துருப்புச் சீட்டாகப் பற்றிக்கொண்ட சிங்கள அரசு, அதையே காரணமாகக் காட்டி, தமிழினத்தின் இறுதிப் பலத்தையும் சின்னாபின்னமாக்கியது. இதற்கும் இந்தியாவே துணைபோனது வேதனையானது.

83 இனக்கலவரத்தில் பயங்கரமாகப் படுகொலை செய்யப்பட்ட தமிழர் மீது பச்சாத்தாப்பப் பட்ட மறுத்த இந்தியா, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின்போதும், பாராமுகமாய் எதிர்க்களத்தில் வேட்டையாடி தமிழினத்தை துவம்சம் செய்தது.

சுற்றிச் சுழன்று அத்தனை நாடுகளையும் ஏமாற்றி நாடாகமாடிய சிங்கள அரசுக்கு, தற்போது மேற்குலக அழுத்தங்கள் அளவுக்கு அதிகமாகவே எழுந்திருக்கும் நிலையில், மீண்டும் இந்தியா ஊடாக தன்னைக் காத்துக்கொள்ள கங்கணம் கட்டிக்கொண்டு ஓடிச் செல்கிறது சிறீலங்கா.

தமிழர் பிரதேசங்களிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை அகற்றுமாறு எழுந்துவரும் கோரிக்கைகளை நசுக்கிவிட, புதிதாக கிறீஸ் பூதங்களும் மர்ம மனிதர்களும் புறப்பட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஒட்டுப்படைகளும், பின்னர் வெள்ளை வான்களும், இப்போது கிறீஸ் பூதங்களுமென, சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்கள், தமிழினத்தை தங்கள் இராணுவப் பிடியில் வைத்திருக்க எதையெதையெல்லாமோ பயன்படுத்த முயற்சித்து, அதில் வெற்றியும் பெறுகிறார்கள். இப்போதாவது இந்திய ஆட்சிப்பீடம் விழித்துக் கொள்ளுமா? ஒரு கொலைவெறி இனத்திடம் அகப்பட்டு அழிந்துபோகும் சிறுபான்மைத் தமிழினத்தை, அவர்களிடமிருந்து மீட்டு, இனி இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் வாடித் துடிக்கும் அந்த மக்களை, அழிவிவிருந்து காத்து, உரிய உரிமைகளை வழங்குமாறு கொடுங்கோல் ஆட்சியாளர்களை காந்திய தேசம் வற்புறுத்துமா?

மக்களாட்சி என்ற போர்வையில் காட்டாட்சி நடத்திய சதாம் ஹுசெய்னும், ஹுஸ்னி முபாரக்கும், மொஹமத் பூவோஅசிசியும், மோமர் கடாபியும், அலி அப்துல்லா சலேயும், பசார் அல்-அசாத்தும், அஹ்மதிநிஜாத்தும், இன்னும் பல கொடுங்கோல் ஆட்சியாளர்களும், மக்களால் தூக்கியெறியப்படும் சூழ்நிலை தோன்றியபோது, அந்த மக்களுக்கு ஆதரவு வழங்கிவரும் மேற்குலகம், அதே போன்றதொரு நீண்டகால காட்டாட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழினத்திற்கும் உதவவேண்டிய கடைசி வாய்ப்பு தோன்றியிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் விடுதலைபெற்று வாழ்வதற்கான பரிநாண் கயிற்றைத் தன் கையில் வைத்திருக்கும் இந்தியா, மனம் வைத்தால் நிச்சயம் இலங்கைப் பிரச்சனையில் தனது கொள்கையை சற்றே இளக்கிக் கொள்ளலாம்.

தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த இணங்கி, அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ள இந்தியா, மீண்டும் சிங்கள ஆட்சியாளரின் கபடநடக வித்தைக்குள் சிக்கிக் கொள்ளாது, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, ஆசியாவின் கண்ணீர்த்துளி என்று வர்ணிக்கப்படும் சின்னஞ்சிறிய தேசத்தில், தமிழர் தாயகத்தின் விடிவிற்கு ஆவன செய்து, அந்த இனத்தின் கண்ணீர் துடைக்க முன்வருவார்கள் என நம்புகிறது அந்த இனம். ●

ஒன்ராறியோ மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ் வேட்பாளர்களின் அலுவலகங்கள்

மார்க்கம்-யூனியல்வில் சண் தயாபரன் அலுவலகம்

மார்க்கம் யூனியன்வில் தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சியின் அபேட்சகராகப் போட்டியிடும் சண் தயாபரனின் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா கடந்த மாதம் 7ஆம் திகதி மார்க்கத்தில் நடைபெற்ற வேளையில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் சில கீழே பிரசுரமாகியுள்ளன.



ஸ்காபரோ றூஜ்றிவர் நீதன் சண் அலுவலகம்

ஸ்காபரோ றூஜ்றிவர் தொகுதியில் என். டி. பி அபேட்சகராகப் போட்டியிடும் நீதன் சண் அவர்களின் தேர்தல் அலுவலகம் கடந்த மாதம் 20ஆம் திகதி ஸ்காபரோ மார்க்கம் வீதியிலுள்ள சன்சிற்றி பிளாசாவில் திறந்து வைக்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கு காணலாம்.



**ஒன்ராறியோ
மாகாணத்
தேர்தலுக்கு
இந்த மாதம்
8ஆம் திகதி முதல்
29 நாட்களுக்கு
வாக்களிக்கலாம்!**

எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சபைக்கான தேர்தலுக்கான வாக்களிப்பு இந்த மாதம் (செப்டம்பர்) எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதிகளவு மக்களை வாக்களிக்கச் செய்யும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, வாக்களிக்கும் நாட்களை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை ஒன்ராறியோ தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கின்றது.

தேர்தல் திகதிக்கு முன்னர் மொத்தம் 29 நாட்களுக்கு வெவ்வேறு வழியாக மக்கள் வாக்களிக்க வழிசமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையான நாட்களுக்கு இதற்கு முன்னர் ஒருபோதும் வாக்களிப்பு வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அத்துடன், தபால் மூலமும் வாக்களிப்பதற்கான விசேட வாக்களிப்பு அட்டையும் இந்தத் தேர்தலில் அறிமுகமாகவுள்ளது.

குறைந்து வருகின்ற மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கவே ஒரு மாதத்துக்கு முன்னரிலிருந்து ஆரம்பமாகும் வாக்களிப்பு வசதி அறிமுகப்படுத்தப்படுகின்றது. அக்டோபர் 6ஆம் திகதிய தேர்தலுக்கான விசேட வாக்களிப்பில் கலந்துகொள்ள விரும்புவர்கள், 2011 செப்டம்பர் 07ஆம் திகதியிலிருந்து ஒன்ராறியோ தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பிக்கலாம். தேர்தல் தினத்துக்கு ஆறு நாட்கள் முன்னர் வரை இவை ஏற்றுக்கொள்ளப்படும்.

விசேட வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துப் பெறுபவர்கள், செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 5 வரை தமது வாக்குகளைச் செலுத்தலாம். இதனைவிட, வழமையான முற்கூட்டிய வாக்களிப்புகள் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 30 வரை இடம்பெறும்.

இவை தொடர்பான சகல விபரங்களையும் www.wemakevotingeasy.ca என்ற முகவரியிலுள்ள இணையத் தளத்தில் காணலாம்.

நீத்தார் நினைவு
சமூகத்தோடு வளர்ந்து
சமூகத்தோடு வாழ்ந்தவர்

கனடாவில் 25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, கனடியத் தமிழர்கள் மத்தியிலும் பல்வேறு அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவரான அன்ரன் கனகசூரியர் கடந்த மாதம் ரொறன்ரோவில் தமது 54வது வயதில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் இங்கு பதிவு செய்கின்றோம். சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த அன்ரன் கனகசூரியர் திடீரென மரணமான செய்தி அவரையறிந்த அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.



அன்ரன் கனகசூரியர்

கனடிய குடிவரவுச் சட்டங்கள், அகதிகளுக்கான அரசாங்க சேவைகள் பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்டிருந்த இவர் 1980-1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்

ஆயிரக்கணக்கான புதிய குடிவரவாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். அக்காலத்தில் தமிழ்த் தேசிய விடுதலைச் செயற்பாடுகளில் பூரணமாகத் தம்மை இணைத்துக்கொண்ட இவர், இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற பல கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களுக்கு கனடியக் குழுவில் முக்கியமான ஒருவராக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

'தமிழர் தகவல்' இதழின் வெளியீட்டுக் குழுவில் ஒருவராக தன்னார்வத் தொண்டு அடிப்படையில் இருபதாண்டுகளுக்கு முன்னர் தம்மை இணைத்துக்கொண்ட அன்ரன் கனகசூரியர், ஆங்கிலத்திலும் தமிழிலும் இதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக தகவலின் உதவி ஆசிரியராக இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டு தோறும் பெப்ரவரி மாதத்தில் ரொறன்ரோ நகர மண்டபத்தில் நடைபெறும் தமிழர் தகவலின் விருது வழங்கும் வைபவத்தை இவரே தலைமை தாங்கி நடத்தி வந்தார். அன்ரன் கனகசூரியரின் எடுப்பான தோற்றம், ஆங்கிலப் புலமை, சொல்லாட்சி, குரல்வளம் ஆகியவற்றால் இந்த வைபவம் பெருமைபெற்று உயர்ந்தது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டது.

மொன்றியல் தமிழர் இணையம், கனடா தமிழீழச் சங்கம் ஆகியவற்றின் ஆரம்பகால இயக்குனர்களில் ஒருவராக இவர் பணியாற்றியுள்ளார். கனடா தமிழர் தேசிய மன்றத்தின் முக்கிஸ்தர்களிலும் ஒருவராக இருந்துள்ளார்.

தமிழீழத்தில் மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், எட்வர்ட்-ஜெபமணி கனகசூரியர் தம்பதிகளின் ஏக புதல்வரும், ரெஜினாவின் அன்புக் கணவரும், மாலினி மற்றும் ஜோசப் ஆகியோரின் அருமைத் தந்தையுமாவார். அன்னாரின் இறுதிச் சடங்கு கடந்த மாதம் 23ஆம் திகதி ஸ்காபரோவில் இடம்பெற்றது.

தமிழர் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரேயொரு கனடிய அரசியல் தலைவர்

கனடாவின் அனைத்து மக்களும் தேவைகளை உணர்ந்து அவைகளை நிறைவேற்றுவதற்காக அரும்பாடுபட்ட உன்னதமான, நேர்மையான, கண்ணியமான அரசியல் தலைவராக விளங்கிய ஜாக் லெய்ற்றன் தமது 61வது வயதில் கடந்த மாதம் 22ஆம் திகதி காலமானார். 1982ஆம் ஆண்டு ரொறன்ரோ நகரசபை உறுப்பினராகத் தெரிவானதன் வழியாக அரசியலில் பாதம் பதித்த இவர் தமது நாற்பது வருட அரசியல் வாழ்வின் இறுதியில் கனடிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார்.

ஜாக் லெய்ற்றனின் பிறந்த இடம் கியுபெக். இவரது தந்தை மத்திய அரசில் கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சராக இருந்தவர். இவரது பேரனார் கியுபெக் மாகாண அரசின் அமைச்சர் பதவி வகித்தவர். ஆனால் தமது உயர் கல்வியை கியுபெக்கில் முடித்த பின்னர் ரொறன்ரோவில் குடியேறிய திரு. லெய்ற்றன் தனது அரசியல் வாழ்க்கையை இங்கேயே ஆரம்பித்தார்.

1969ஆம் ஆண்டில் தமது பாட-சாலை நண்பியான சாலியைத் திருமணம் செய்து மைக், சாரா என்ற இரு பிள்ளைகளுக்குத் தந்தையானாராயினும், இந்தத் திருமணம் 1983இல் முறிவடைந்தது. 1988இல் ஒலிவியா சோ அவர்களைத் திருமணம் புரிந்தார். இருவரும் சம காலத்தில் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர்களாக இருந்தனர். 2003ஆம் ஆண்டில் மத்திய என் டி. பி கட்சியின் தலைவராக தெரிவான இவர், அதன் பின்னரே தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் மனைவி ஒலிவியாவும் ஸ்படைனா தொகுதி உட்படாக எம். பியானார்.

இந்த வருடம் மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன்முறையாக என். டி. பி 103 ஆசனங்களில் வெற்றி பெற்றதற்கு இவரது ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும் காரணமென்பதை மற்றைய அரசியற் கட்சிகளும் ஒப்புக் கொண்டன. ஏற்கனவே புற்று நோயினால் பீடிக்கப்பட்டிருந்த திரு. ஜாக் லெய்ற்றன் அதிலிருந்து சுகமடைந்தாராயினும், புதிய புற்று நோயினால் தாக்கப்பட்டதால், சுகவீன விடுமுறையில் சில காலம் செல்ல வேண்டியவரானார்.

ஏழை எளியவர்களினதும், தொழிலாள வர்க்கத்தினதும், அகதிச் சமூகங்களதும் நல்ல நண்பனாக எப்போதும் இருந்து வந்த 'ஜாக்', கனடியத் தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரேயொரு அரசியல் தலைவராக துலங்கி வந்தார். ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலை தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆத்மசக்தியாக இவர் தொடர்ந்து பங்காற்றி வந்தமையே இதற்கான முதற்காரணம்.

ரொறன்ரோ குயின்ஸ்பார்க்கில் 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது பொங்கு தமிழ் பெருநிகழ்வில் தமது மனைவி ஒலிவியா சகிதம் கலந்து உரையாற்றிய ஒரேயொரு கனடிய அரசியல்வாதி இவர் மட்டுமே. 2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, கனடியத் தமிழர்கள் ஒட்டாவா நாடாளுமன்றம் முன்னால் திரண்டு முழந்தாளில் நின்று "எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள்" என்று கதறியமுதபோது அங்கு வந்து மக்களின் குரலுக்குச் செவிமடுத்து உரையாற்றிய ஒரேயொரு அரசியல்வாதியும் இவரே.

கடந்த பொதுத் தேர்தலின்போது தமது கட்சியின் சார்பில் தமிழ் வேட்பாளரான ராதிகாவை ஸ்காப்பரோ றூஜ்றிவர் தொகுதியில் நிறுத்தி வெற்றிபெறச் செய்து, தமிழரின் உண்மையான நண்பன் என்பதை நிரூபித்தவர் ஜாக் லெய்ற்றன்.



2006ஆம் ஆண்டு 'தமிழர் தகவல்' விழாவில் பிரதம விருந்தினர் ஜாக் லெய்ற்றன் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு விருது வழங்கும் படம்.

தமிழர் தகவலின் இரண்டு வருட விருது வழங்கும் வைபவங்களுக்கு பிரதம விருந்தினராகப் பங்குபற்றிச் சிறப்பித்த இவர், 2006ஆம் ஆண்டு தமிழர் தகவல் நடத்திய கனடிய தின விழாவுக்கு தமது மகன் மைக் சகிதம் வருகை தந்து பரிசுகளும் பட்டயங்களும் வழங்கி, உரையாற்றி நிகழ்வைப் பெருமைப்படுத்தினார்.

அரசாங்க மரியாதையுடன் ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு நாட்களும், ரொறன்ரோ நகர மண்டபத்தில் இரண்டு நாட்களும் இவரது புகழுடல் பார்வைக்கு வைக்கப்பட்டபோது பல்லாயிரக் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அஞ்சலியைச் செலுத்தினர். இறுதிச் சடங்கின் கடைசி நிகழ்வுகள் ரொறன்ரோ றோயல் தொம்சன் மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

ஜாக் லெய்ற்றனின் அப்பழுக்கற்ற அபரிமிதமான பணிகளை

உள்வாங்கிய கனடியத் தமிழர் சமூகம், இறுதிச் சடங்கின்போது அதற்கேற்ற மரியாதையை அவருக்கு வழங்கியது. அவரது உருவம் பொறிக்கப்பட்டு, THANK YOU JACK, Canadian Tamils என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட 'ரீ ஷேர்ட்டுகளை அணிந்து தங்கள் அடையாளத்தை அமைதியாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர்.

ரொறன்ரோ பார்க்டேல் வட்டாரத்தின் நகரசபை உறுப்பினராகவிருக்கும் மைக் லெய்ற்றன், தமது தந்தை விட்டுச் சென்றிருக்கும் அரசியல் இடைவெளியை நிரப்பு முன்வர வேண்டுமென்ற வேண்டுகோள் இறுதி நிகழ்வில் உரையாற்றியவர்களால் முன்வைக்கப்பட்டது.

- திரு

NATURAL BORN LEADER HON. JACK LAYTON

He spent final days perfecting letter to Canadians

On his deathbed NDP leader Jack Layton was a busy man. He had something to say to Canadians - and he would get it right before he died. Just three days ago he was at his Toronto home with his wife Olivia Chow, national president Brian Topp and chief-of-staff Anne McGrath, perfecting a letter to Canadians to be released after his death. No one could have known the letter would be released so very soon, only two days later - even if Layton probably knew death was close by. But no one should be surprised by his tenacity. He was, after all, Jack Layton.

August 20, 2011
Toronto, Ontario

Dear Friends,

Tens of thousands of Canadians have written to me in recent weeks to wish me well. I want to thank each and every one of you for your thoughtful, inspiring and often beautiful notes, cards and gifts. Your spirit and love have lit up my home, my spirit, and my determination.

Unfortunately my treatment has not worked out as I hoped. So I am giving this letter to my partner Olivia to share with you in the circumstance in which I cannot continue.

I recommend that Hull-Aylmer MP Nycole Turmel continue her work as our interim leader until a permanent successor is elected.

I recommend the party hold a leadership vote as early as possible in the New Year, on approximately the same timelines as in 2003, so that our new leader has ample time to reconsolidate our team, renew our party and our program, and move forward towards the next election.

A few additional thoughts:

To other Canadians who are on journeys to defeat cancer and to live their lives, I say this: please don't be discouraged that my own journey hasn't gone as well as I had hoped. You must not lose your own hope. Treatments and therapies have never been better in the face of this disease. You have every reason to be optimistic, determined, and focused on the future. My only other advice is to cherish every moment with those you love at every stage of your journey, as I have done this summer.

To the members of my party: we've done remarkable things together in the past eight years. It has been a privilege to lead the New Democratic Party and I am most grateful for your confidence, your support, and the endless hours of volunteer commitment you have devoted to our cause. There will be those who will try to persuade you to give up our cause. But that cause is much bigger than any one leader. Answer them by recommitting with energy and determination to our work. Remember our proud history of social justice, universal health care, public pensions and making sure no one is left behind. Let's continue to move forward. Let's demonstrate in everything we do in the four years before us that we are ready to serve our beloved Canada as its next government.

To the members of our parliamentary caucus: I have been privileged to work with each and every one of you. Our caucus meetings were always the highlight of my week. It has been my role to ask a great deal from you. And now I am going to do so again. Canadians will be closely watching you in the months to come. Colleagues, I know you will make the tens of thousands of members of our party proud of you by demonstrating the same seamless teamwork and solidarity that has earned us the confidence of millions of Canadians in the recent election.

To my fellow Quebecers: On May 2nd, you made an historic decision. You decided that the way to replace Canada's Conservative federal government with something better was by working together in partnership with progressive-minded Canadians across the country. You made the right decision then; it is still the right decision today; and it will be the right decision right through to the next election, when we will succeed, together. You have elected a superb team of New Democrats to Parliament. They are going to be doing remarkable things in the years to come to make this country better for us all.

To young Canadians: All my life I have worked to make things better. Hope and optimism have defined my political career, and I continue to be hopeful and optimistic about Canada. Young people have been a great source of inspiration for me. I have met and talked with so many of you about your dreams, your frustrations, and your ideas for change. More and more, you are engaging in politics because you want to change things for the better. Many of you have placed your trust in our party. As my time in political life draws to a close I want to share with you my belief in your power to change this country and this world. There are great challenges before you, from the overwhelming nature of climate change to the unfairness of an economy that excludes so many from our collective wealth, and the changes necessary to build a more inclusive and generous Canada. I believe in you. Your energy, your vision, your passion for justice are exactly what this country needs today. You need to be at the heart of our economy, our political life, and our plans for the present and the future.

And finally, to all Canadians: Canada is a great country, one of the hopes of the world. We can be a better one - a country of greater equality, justice, and opportunity. We can build a prosperous economy and a society that shares its benefits more fairly. We can look after our seniors. We

(P.T.O.)

NATURAL BORN LEADER....

can offer better futures for our children. We can do our part to save the world's environment. We can restore our good name in the world. We can do all of these things because we finally have a party system at the national level where there are real choices; where your vote matters; where working for change can actually bring about change. In the months and years to come, New Democrats will put a compelling new alternative to you. My colleagues in our party are an impressive, committed team. Give them a careful hearing; consider the alternatives; and consider that we can be a better, fairer, more equal country by working together. Don't let them tell you it can't be done.

My friends, love is better than anger. Hope is better than fear. Optimism is better than despair. So let us be loving, hopeful and optimistic. And we'll change the world.

All my very best,

Jack Layton

Jack, You Will Live In Us As We Take Your Vision Forward!

I was shocked, devastated and saddened to learn about the loss of our dear leader, Jack Layton. He was an inspiration and mentor to many young activists like me. The positive and optimistic attitude that he carried in his thoughts, words and action was contagious. I am very fortunate to have known and worked with this amazing human being who was fully committed to social and economic justice of all forms. Even though I had been an admirer of Jack Layton and his work from his City Hall days, it was my run in the provincial election for Ontario NDP in Scarborough in 2007 that connected both of us at a more personal level. During that campaign period, he joined us at our rallies to provide his unwavering support for my candidacy. From that time onwards, he has become a great source of encouragement and inspiration for me. I look up to him as he never deviated from his commitment towards people who are disadvantaged and marginalized. He was an ardent advocate for many issues including the protection of the environment, workers rights, childcare, housing and youth empowerment. He worked tirelessly to address homelessness, poverty and other injustices in our society. Even when certain positions were unpopular, he never feared taking those positions to help and advance the cause of justice, equity and fairness. That is kind of leader and the type of politician our City, our Province and our Country needed and still continue to need.



**Olivia Chow with Neethan Shan
at the Nathan Phillip Square**

Whenever we met, he would usually ask me about the plight of the Tamils in Sri Lanka. He was very passionate about protecting human rights of not just the ones within the boundaries of Canada but also those around the world including but not limited to Sri Lanka, Afghanistan, Middle East and Africa. Jack was the only federal leader who stood in sincere solidarity with the Tamil Canadians when we were facing the brunt of the genocide in Sri Lanka. Tamil Canadians have always been thankful to Jack for his genuine concern and timely action. And Jack was also thankful to and appreciative of the Tamil Canadians for the overwhelming affection they showered on him. It is rare that we find politicians and leaders like Jack. He has shown us that if we work hard with the passion and dedication, we can make what seems impossible totally possible. After many decades of his tireless work and dedication, he has taken us, new democrats, to a new height. It is now up to each of us on the ground to keep his vision alive and to work towards social and economic justice for ALL Canadians.

I extend my deepest sympathy and heartfelt condolences to Olivia, Mike, Sarah, other family members, friends, relatives, fellow New Democrats and all Canadians. Jack, through in his last letter, has given young activists like me an important message. I firmly believe that the best way to remember and honour him is through our social action.

"There are great challenges before you, from the overwhelming nature of climate change to the unfairness of an economy that excludes so many from our collective wealth, and the changes necessary to build a more inclusive and generous Canada. I believe in you. Your energy, your vision, your passion for justice are exactly what this country needs today. You need to be at the heart of our economy, our political life, and our plans for the present and the future." Jack, we will miss you enormously but you will live in us forever as we continue to take your vision forward. "And we'll change the world."

In Solidarity,

Neethan Shan

கொழும்பில் எனது ஆரம்ப நாட்கள் மிகவும் (1979கள்) மிகவும் கடினமாக இருந்தன. குறைந்த சம்பளம், இடநெருக்கடி என்று பல சிக்கல்களுக்கும் மத்தியில் அம்மா தந்துவிடும் சீனிச் சம்பளம், சைக்கிள் வண்டியில் காலையில் வரும் பாணும்தான் சுகத்தைத் தந்தன. தெகிவளை தவளகிரி ஹோட்டலில் ஐந்து இடியப்பமும் சொதியும் சம்பளம் சாப்பட்டு தண்ணீரை நிறையக் குடித்துவிட்டு நான் தூங்கிய நாட்கள் நிறைய.

அப்போதுதான் என்னிடமிருந்த பெளதீக அறிவு எனக்கு உதவியது. பாமன்கடைச் சந்தியிலிருந்த ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் படிப்பித்து எனது வருவாயைக் கொஞ்சம் கூட்டிக் கொண்டேன். டி. எஸ். சேனநாயக்கா பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் படிக்க வந்தார்கள். இவர்களில் கஜன் என்பவர் இப்பொழுது அமெரிக்காவில் டாக்டராகவிருப்பது பெருமையான செய்தி.

இந்நாட்களில் ஒரு நாள் இரவில் தெகிவளையில் நானிருந்த வீட்டுக்கு வந்தபோது எனதும் ஏனைய சிலரதும் உடுப்புப் பெட்டிகள் வெளியே வீசப்பட்டுக் கிடந்தன. வீட்டு முதலாளி இரத்தினம் ஒரு சிங்கள பொலிஸ்காரரின் உதவியுடன் அந்த அட்டகாசத்தைச் செய்திருந்தார். எங்களில் சிலர் நியாயம் கேட்டதற்குச் பொலிஸ்காரர் கையில் வைத்திருந்த மொல்லால் தாக்கத் தொடங்கினார். நாங்கள் திருப்பி அடித்ததில் பொலிஸ்காரருக்கு மண்டையிலிருந்து இரத்தம் கசிந்தது. இரத்தினத்தாருக்கு மூக்குடைந்து விட்டது. அன்றிரவே நாங்கள் வீட்டைக் காலி செய்தோம்.

அடுத்த வாரம் காலி வீதியில் எனது நண்பன் செபஸ்ரியன்தாசனை தெய்வாதீனமாகச் சந்தித்தேன். அன்றிலிருந்து எனக்கு சுக்கிரதிசை ஆரம்பமானது. கொட்டாஞ்சேனையில் தாம் ஆரம்பிக்கவிருக்கும் கல்வ நிறுவனத்தில் (Pre-University College) படிப்பிக்கும்படியும், சப்பாத்து வீதியிலுள்ள (Shoe Road) தமது அறையில் தங்கலாமென்றும் சொன்னார்.

முதல் நாள் வகுப்புக்கு கொட்டாஞ்சேனை குட் செப்பர்ட் பாடசாலைக்கு (நல்லாயன் மகளிர் பாடசாலை) சென்றபோது ஏற்கனவே வந்திருந்த மூன்று மாணவர்கள் (நீல், கரன், தம்பு) நாணும் ஒரு மாணவனாகப் படிக்க வந்திருப்பதாக நினைத்து, “ஒரு யாழ்ப்பாணத்து மாஸ்டர் வாறார். ஆளை இன்னும் காணேல்லை” என்றனர். “அது நான்தான்” என்று சொல்லி நான் சிரிக்க, அன்று ஆரம்பமானது எங்கள் நட்பும், நட்பு வட்டமும்.

பேர்னாட், பிரேம், சாந்தசுபன், செல்வா, தயாளன், கிருஷ்ணா, ரெஜி, ரவி,

ப. ஸ்ரீஸ்கந்தன்

கல்லடி பஜார்



புஷ்பா, உமேஷா, விக்கி, ரங்கன், ஜனா என்று பல மாணவர்கள் எமது நெருங்கிய நண்பர்களானார்கள். இதே நாட்களில் விலங்கியல் படிப்பித்த விக்கேஸ்வரன் மாஸ்டரும் எங்களில் ஒருவரானார்.

மாணவர்களின் தொலை அதிகரிக்க சென். பெண்டிக்ற் கல்லூரியில் எங்கள் வகுப்புகளை நடத்தினோம். இப்பொழுது என்னிடம் காசு இருந்தது. ஆனால், கடைகளுக்குப் போய் சாப்பிட நேரமில்லாமல் சனி, ஞாயிறு நாட்களில் வகுப்புகளை நடத்தினோம். கிழமை நாட்களிலும் இந்த மாணவ நண்பர்கள் எம்மைச் சந்திக்க வருவர். எங்கள் அறைக்குள்ளும் வந்து போவார்கள்.

கொட்டாஞ்சேனை பஸ் நிலையத்துக்குப் பின்புறமிருந்த மதில் எங்களுக்குச் சொந்தமானது. மதிலில் ஏறியிருந்து அரட்டையடிப்போம். எங்களை ‘கல்லடி பஜார்’ என்று அழைத்தார்கள். எங்கள் பிரசன்னம் அப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த



25ஆவது பிறந்தநாளின்போது... ‘கல்லடி பஜார்’

சுனில் என்பவருக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் எங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை வந்தது. “தனித்தனியாக அடிபடுவம்; ஏலுமென்டால் வா” என்று சுனிலுக்கு பேர்னாட் சவால் விட்டார். அதன் பின்னர் சுனில் அந்தப்பக்கம் வருவதில்லை.

எங்கள் மாணவ நண்பர்களில் பெரும்பாலானோர் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் றோயல் போன்ற பிரபல கல்லூரிகளில் பயின்று வந்தனர். நாணும் செபஸ்ரியும் ரங்கனும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள். எங்கோ பிறந்த நாம் ஒன்றாக சுற்றித் திரிந்தோம். ஒவ்வொரு ஞாயிறு காலையும் காலிமுகத் திடலுக்கு சென்று உடைபந்தாடினோம். அங்கிருந்து இருப்பிடத்துக்கு நடந்தே திரும்புவோம். வழியில் அந்தோனியார் கோவில் முன்பாகவிருந்த பால் சாலையில் பால் வாங்கிக் குடிப்போம்.

செவ்வாய்க்கிழமைகளில் அந்தோனியார் கோவிலுக்கும், வெள்ளிக்கிழமை கொட்டாஞ்சேனை மேட்டிலிருந்த அம்மன் ஆலயத்துக்கும் தவறாது செல்வோம்.

எனது 25வது பிறந்தநாளை அவர்கள் விமரிசையாகக் கொண்டாடினார்கள். 1983 பங்குனியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எனது திருமணப்பதிவுக்கு எல்லோரும் வந்து கலகலப்பாக்கினார்கள்.



‘கல்லடி பஜார்’...

Four ‘S’ என்ற சமூக சேவைக் கழகத்தை ஆரம்பித்து அநாதைச் சிறாருக்கு விளையாட்டுப் போட்டி நடத்துவது, முதியோர் இல்லங்கள் சென்று பணி புரிவது, இலவசமாக வகுப்புகள் நடத்துவது என்று பல வழிகளால் சேவையாற்றினோம்.

கலை விழாக்களை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம், கதிரசேன் மண்டபம், மருதானை டவர் மண்டபம், விவேகானந்த மண்டபம் ஆகியவற்றில் நடத்தினோம். ஒரு ஆத்மா அழுகிறது, தூரத்தே ஒரு, கோயில், அக்கினிப் பூக்கள், ஆத்மாவின் ராகம் போன்ற பல நாடகங்களை மேடையேற்றினோம். ஒரு ஆத்மாவின் அழுகிறது என்ற நாடகம் கொழும்பின் பல மண்டபங்களில் மட்டுமன்றி பேராதனைப் பல்கலைக்கழக மண்டபத்திலும் மேடையேற்றப்பட்டது. இதனைவிட, திருமலை மட்டக்களப்பு, நுவரெலியா, சிவனொளிபாதமலை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளோம்.

எங்களில் நான்கு பேர் சேர்ந்தாலே அந்த இடம் கல்கலப்பாகிவிடும். மாறிமாறிக் கிண்டலடித்துக் கொண்டிருப்போம். எமக்குள் பல சுவையான விடயங்கள் எல்லாம் நடந்துள்ளன. நாங்கள் இருந்த வீட்டு அம்மாமார் எங்கள் எல்லோருக்கும் அம்மாவாகி விடுவார். விக்னேஸ்வரனின் மாமா எங்களுக்கும் மாமாவானார். எல்லோர் வீட்டு விசேடங்களிலும் நாம் ஒன்றாகக் கலந்து கொள்வோம்.

எங்களில் சிலர் ஆசிரியராகவிருந்தாலும் நாம் செய்த சமூகப் பணிகளால் அப்பகுதிகளில் நாம் நன்கு அறியப்பட்டவர்களாகவிருந்தோம்.

இவ்வாறு ஒரே குழுவாக, ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு மனம் விட்டுப் பழகிய எங்கள் இனிய நாட்களை ஒரே நாளில் - 83 ஆடியில் நடந்த இனக்கலவரம் பறித்துச் சென்றது. நார் நாராய் நாங்கள் கிழிந்து போனோம். எங்கள் நண்பர்கள் சிலரின் விடுகள் தீக்கிரையாக்கப்பட்டு அவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டார்கள். எங்களில் சிலர் நாங்கள் வகுப்புகள் நடத்திய சென். பெனடிஃப் பாடசாலையிலேயே அகதிகளானோம். மற்றவர்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தார்கள். சூனில் எங்களைத் தேடித் திரிந்தார்.

எங்கள் குழுவைச் சேர்ந்த அனைவரும் இங்கிலாந்து, கனடா, நோர்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று திக்குத் திக்காக சிதறிப் போனோம். புகுந்த நாடுகள் எமக்கு வாழ்வு தந்தன. வைத்தியர்கள், பேராசிரியர்கள், வங்கி முகாமையாளர்கள், கணினி விற்பன்னர்கள், தொழிலதிபர்கள் என்று எல்லோரும் முன்னேற்றம் கண்டனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாழ்வு அமைந்தது.

எங்களில் பலர் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு இயன்றளவு உதவிகளைச் செய்தோம். மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன், யாழ். பரியோவான் கல்லூரி போன்றவற்றின் ஊடாக பெற்றோர் இல்லாத அல்லது வசதியற்ற பிள்ளைகளுக்குப் பலம் கொடுத்தோம். சக்கர நாற்காலிகள் வழங்கினோம்.

எமது நண்பன் நீல் இங்கிலாந்திலுள்ள கணினிக் கம்பனியொன்றில் உயர்ந்த பதவியிலிருந்தார். 2004இல் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய முல்லைத்தீவு போனவர் அங்கு எமது மக்கள் மருத்துவ

வசதியின்றிக் கஷ்டப்பட்டதைக் கண்ணுற்றதால், இங்கிலாந்து திரும்பிய பின்னர் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு இன்று டாக்டராகப் பணியாற்றுகிறார். மண்ணுக்குச் சென்று பணி புரியவில்லை சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சமூக அக்கறையுடன் வாழ்ந்துவரும் எமது நண்பர்கள் ஏனைய நண்பர்களின் முன்னேற்றத்துக்கும் உதவிகளைச் செய்து வந்தனர்.

இவ்வாறு மேலோட்டமாகத் தொடர்புகளைப் பேணிவந்த நிலையில், ஆடிக்கலவரத்தின் 25வது வருடமான 2008இல் எமது ‘கல்லடி பஜார்’ முழுமையான விழித்துக் கொண்டது. எமது நட்பு அற்றுப் போகாமல் இருப்பதற்காக இங்கிலாந்தில் எல்லோரும் ஒன்றுசூடி மீண்டும் எமது நட்புக்கு உயிர் கொடுத்தோம். எல்லோரும் முன்பு போல மனம் விட்டுப் பேசி பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டோம். இம்முறை எங்கள் துணைவியரும் பிள்ளைகளும் இணைந்து கொண்டனர். எங்கள் நட்பு அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. துணைவியரும் பிள்ளைகளும் இப்போது தங்களுக்குள் நண்பர்களாகி விட்டனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சந்திப்பதாகத் தீர்மானம் எடுத்து, இந்த வருடம் யூலை மாதம் கனடாவில் நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டோம். 2014இல் ஆஸ்திரேலியாவிலும், 2017இல் நோர்வேயிலும் சந்திக்கவுள்ளோம்.

எங்கள் கல்லடி பஜாரின் ஒரு கல்கலப்பான நண்பனான ஜனா, சென்ற வருடம் இங்கு தனது வீட்டு வாசலில் வீழ்ந்து மரணித்தது வேதனையானது. இழப்புகள் வரும் போகும். ஆனால் எங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அந்த ஆத்ம சக்தி அழிவில்லாதது. மூன்று வருடங்கள்தான் நாங்கள் ஒன்றாகவிருந்தோம். முப்பது வருடங்கள் கழிந்தும் நட்பு தொடர்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் எச்.எஸ்.ரி வரிக்கு எதிராக 55 வீதமானோர் வாக்கு!

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 2010ஆம் ஆண்டில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட எச். எஸ். ரி வரிக்கு (ஒருங்கிணைந்த வரி) எதிராக அந்த மாகாண மக்கள் வாக்களித்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒன்றாறியோ மாகாணத்தில் எச். எஸ். ரி வரி அமுலுக்கு வந்த போது பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அங்கு வாடும் ஏழு லட்சம் மக்கள் கையொப்பமிட்டு அதனை நீக்குமாறு கோரியதால், மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டிய நிலையேற்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 55 வீதமானவர்கள் எச். எஸ். ரி வரிக்கு எதிராக வாக்களித்துள்ளதால், இதனை நீக்கவேண்டிய நிலைக்கு அந்த மாகாண அரசு தள்ளப்பட்டுள்ளது.

Sri Lanka war crimes..

dignityâ?? what else happened," Sundari adds. "They would be very violent. They are Sinhalese and we are Tamils. We are scared of everything. We don't know the language. Women were looked at voyeuristically by the armyâ??," she says.

Reporter: There are reports that women were shut in a room without dress?

Sundari: Yeahâ??.they kept harassing us if we were from LTTE. They kept us and harassed us.

Another victim Divya says, "Two or three women were kidnapped. They have taken pictures while taking bath."

The situation was no different for LTTE cadres who were put in camps. Young men, even educated ones, had to swallow the humiliation. Murugan, a former LTTE cadre who was in the intelligence wing, was kept in the camp for almost one year. Now, he is out to be a part of the society. But he finds it difficult to forget the harrowing tales.

"We were kept in a reformation camp to rehabilitate former cadres like me. But more than reforming us, we became more violent. It was beyond torture. We were kept like cattle. Once a major and lieutenant colonel came to meet us. There were 800 of us. They had masked their faces. We were seen as demons," says Murugan.


Rosy adds, "We drank water from drainage, from wells where dead bodies were thrown. I know a mother and a child who fell into well and committed suicide due to hunger. I saw with my eyes."

"Sri Lankan army grabbed our land. They used weapons against us and our people. I joined LTTE in the last phase of war. They called, but I went to save the rights of our people. There was a necessity," says Shiva.

The UN says over 40,000 people were killed during the last stages of the 30-year civil war that ended in May 2009, with a full military victory for the Sri Lanka army. Non-governmental sources put the figure at over a lakh and a half.


Execution style killings, aerial bombardment of hospitals and designated "safe zones", sexual assaults on civilians and female combatants, use of chemical weapons, cluster bombs, denial of medical aid to injured civilians, illegal confinement without charges - these are some of the many war crimes Sri Lanka is accused of.

Some say it is not just the Sri Lankan army that inflicted atrocities on the helpless civilians. The LTTE also has blood on its hands. Deepan, whose 16-year-old son Rajan was kidnapped from school by the LTTE, is shattered. "My son was 16 years old. LTTE cadres took him away to join their forces. We didn't want to send him. He had big dreams and was studying in school," says Deepan.



THIS YEAR, ONTARIO CREATED MORE JOBS THAN ALL OTHER PROVINCES COMBINED.


Source: Statistics Canada.



Hon. Dalton McGuinty
Premier of Ontario
416-325-7200

Authorized by the Ontario Liberal Caucus

Laura Albanese York South-Weston 416-243-7584	Bas Balkissoon Scarborough-Rouge River 416-297-5040	Lorenzo Berardinetti Scarborough-Southwest 416-261-9525	Hon. Margaret Best Scarborough-Guildwood 416-281-2787	Donna Cansfield Etobicoke Centre 416-234-2800
Hon. Michael Chan Markham-Unionville 905-305-1995	Bob Delaney Mississauga-Streetsville 905-369-1643	Vic Dhillon Brampton West 905-796-8669	Joe Dickson Ajax-Pickering 905-427-2060	Hon. Brad Duguid Scarborough Centre 416-615-2183
Kevin Flynn Oakville 905-877-5141	Hon. Eric Hoskins St. Paul's 416-558-0943	Dr. Helena Jaczek Oak Ridges-Markham 905-350-4931	Hon. Linda Jeffrey Brampton-Springdale 905-495-8030	Dr. Kuldeep Kular Bramalea-Gore-Malton 905-799-3939
Amrit Mangat Mississauga-Brampton South 905-696-0167	Reza Moridi Richmond Hill 905-884-8080	Hon. Glen Murray Toronto Centre 416-972-7683	Dr. Shafiq Qadri Etobicoke-North 416-745-2859	Mario Sergio York West 416-743-7272
Greg Sorbara Vaughan 905-951-0440	Hon. Charles Sousa Mississauga South 905-274-8278	Hon. Harinder Takhar Mississauga-Erindale 905-828-8989	Hon. Kathleen Wynne Don Valley West 416-425-6777	David Zimmer Willowdale 416-733-7878



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ட்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS · HEALTH CARE · TECHNOLOGY
www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding
to upgrade your skills

NEW LOCATION

IN

MARKHAM !

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles
(On Steeles, 1 Block East of Markham Rd)
905.471.3344

Scaborough Campus

Kennedy / Sheppard
(North-East Corner)
416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton
N/W Corner, Above Library
426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

சுருதி ரேக் அவுட்

ரொறன்ரோ மத்தியின் தனித்துவ உணவகம்



Suruthi's Take Out



We specialize in
Party Catering
Birthday Cakes
Custom Cakes
Party Chair Rentals

Siva
416 925 1939

585 Parliament Street
Toronto, ON, M4X 1P9



'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

16

மனம் மிகவும் ஆழமானது மட்டுமன்றி, அழகானதும் புத்திசாலித்தனமானதும் கூட. அதனால்தான் அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஓர் இயக்கத்தை உள்ளமைத்துக் கொள்கிறது.

மனதிற்குப் பிரச்சனைகள் எழும்போது மாற்று வழியாக பல தற்காப்பு முறைகளைத் தேடிக்கொள்கிறது. இது தியாகம் செய்வது போன்ற மேம்பாடு (sublimation). உளவியலில் கூட மிகவும் விளக்கு வதற்குக் கடினமாகவுள்ள இந்த உணர்வு, சினிமாக்களில் அதகளவு பயன்படுகிறது. தன்னையறியாமலே உயர் குறிக்கோள்களை நோக்கி மனம் திரும்பும்போது இந்தத் தற்காப்பு நிகழ்கின்றது. உண்மையில் மனம் தன்னைச் சாந்தப்படுத்துவதற்காகவே செயற்படுகின்றது.

உதாரணத்துக்கு ஒருவரின் காதலி இன்னொருவரைத் திருமணம் புரிய நேர்ந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். தனது காதலியின் கணவர் என்று தெரிந்தும் அவருக்கு மேலதிக உதவி செய்ய மனம் விரைகிறது. கடமை செய்ய வேண்டியது சமூக நியதி என்றாலும், தனது காதலுக்காக ஒரு தியாகம் செய்வது போல ஒருவர் நடந்து கொள்கிறார் என்றால், அங்கு மேம்பாடுறுவிப்பு ஏற்படுகின்றது.

ஒரு விடயத்தில் கிடைக்கும் தோல்வியை, இழப்பினை, வலியை, வருத்தத்தைச் சமாளிக்க மனம் கையாளும் வழிதான் விரக்தி தத்துவம். மௌனமாகப் புதைந்து கிடக்கும் இந்தற்காப்பு, மனதினை எப்படியோ மாற்றி விடுகின்றது.

மனம் மேற்கொள்ளும் இன்னொரு தியாக உணர்வு சற்று வேறுபாடானது. உதாரணமாக, ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்து அதற்காகக் கடலை நோக்கிச் செல்கிறார் என வைத்துக் கொள்வோம். அங்கு ஓர் அநாதைக் குழந்தை அழுதுகொண்டு நிற்பதைக் கண்டதும் உடனடியாக அவரது மனநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அங்கு தியாக உணர்வு மேலெழுந்து அந்தப் பிள்ளையை அரவணைக்க வைக்கின்றது. தற்கொலை முயற்சி விடுபடுகின்றது.


வாழ்க்கையில் ஏற்படும் அதிர்ச்சிகளிலிருந்து விடுபட விளையாட்டுகளில் ஈடுபடுவது, வியாபார முயற்சிகளில் இறங்குவது, வாததியக் கருவிகளை இசைப்பது ஒருவகையில் syblimation எனக் கொள்ளலாம்.

இன்னொரு வகையான தற்காப்பு முறையையும் அன்றாடம் தரிசிக்கலாம். திறமைகள் பலவிருந்தும் ஒரு குறை இருந்துவிட்டால் அதனைத் திருத்திப்படுத்த மனம் சரியீடு (compensation) செய்து கொள்கிறது. கண் பார்வையிழந்தவர்கள் பிரமாதமாகப் பாடுவதும், இசைப்பதும் நல்ல உதாரணம். ஒருவர் தமது உயரக் குறைப்பாட்டை மறைக்க கல்வியில் திறமை காட்டுவதும், பிறப்புக் குறைப்பாட்டினை மாற்ற புதுச் சாதனைகளைப் புரிவதும், கைகள் இயங்க முடியாதவர் கால்களால் எழுதுவதும் சாதனையின் உச்சங்கள்.

இடைஞ்சல்கள் சூழும்போது சோர்ந்து உட்கார முடியும்; மாறாக, தாண்டிக் குதித்து எழும்பவும் முடியும். எதற்கு மனம் பழக்கமாகிறதோ அதனையே மனம் பக்குவமாய் செய்து விடுகின்றது.

மனத்தை மகிழ்ச்சியால் நிரப்புவோம். மீண்டும் சந்திப்போம்! ●

தமிழ், சமய, நடன, மிருதங்க, இசை தொடர்பான புறோமாரின் சொந்தத் தயாரிப்புகள் யூன் ம் திகதிமுதல் விற்பனைக்கு வருவதால் அவற்றின் கொள்வனவாளர்கள் இந்த விளம்பரத்துடன்மேலதிக விலைக் கழிவையும் பெற்றுக்கொள்ளலாம்



உங்களுக்குத் தெரியும்,
நம் சிக்கையுடனான ஓரமான சேவைகள்..

2010முதல் அதிகமான பொருட்கள்
எங்களின் சொந்த தயாரிப்பு என்பதால் இந்த
பொருட்களோ, விலையோ வேறு எங்கும் கிடைக்காது.

On high with your thoughts

PRO/MAR
Awards & Promotions Ltd

www.promarawards.com 416-291 2344

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvsegan.E
Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery & Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

ஜால் லெய்ற்றன் நினைவாக...

காலஞ்சென்ற என். டி. பி தலைவர் ஜால் லெய்ற்றன் நினைவாக என்ன செய்யலாம் என்ற கேள்வி ரொறென்ரோ நகர சபை உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரொறென்ரோ மத்தியிலுள்ள டன்டாஸ் ஸ்கூலர், லேக்வியூ கிழக்கு வீதி, அவினியூ வீதியிலுள்ள பூங்கா ஆகியவைகளில் ஒன்றுக்கு அவரது பெயர் பெயர் சூட்டுவது பற்றி ஆலோசனைகள் கிடைத்துள்ளன. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ரொறென்ரோ டான்போத் தொகுதியில் நினைவுப் பெயர் சூட்டவும் ஆலோசிக்கப்படுகின்றது.

மரக்கறி உணவுண்ணும் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து

மரக்கறி உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டுமெனத் தீர்மானித்திருக்கும் பிள்ளைகளின் உணவுகளில் பற்றாக்குறையாக காணப்படக் கூடிய ஊட்டச் சத்துகளை நிரலுவல்தில் அதிக கவனம் எடுத்தல் அவசியம். மாமிச வகைகளிலிருந்து பெறப்படும் புரதம், இரும்புச் சத்து, நாகச் சத்து, கல்சியம், உயிர்ச்சத்து D என்பனவற்றை மரக்கறிப் புரதங்களான சோயா, சோயாப் பால், விதைகள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மரக்கறி உண்ணும் சிறுவர்கள் பால், முட்டை என்பவற்றை உணவில் சேர்க்கையில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் அனேகமானவற்றைப் பெறலாம். ஆனால், பால் பொருட்களைத் தவிர்க்கும் சிறுவர்களின் உணவில் அதிக கவனம் எடுத்தல் அவசியம் என பொஸ்ரன் சிறுவர் மருத்துவ நிலைய வைத்திய நிபுணர் டேவிட் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் உணவில் சத்துக் குறைபாடுகள் இல்லாது பார்த்தல் அவசியம் என்கிறார்.

குழந்தைகள் பிறந்ததிலிருந்தே மரக்கறி உணவுப் பழக்கத்தை ஆரம்பிக்கலாம். தாய்ப்பால் அல்லது அயனூட்டப்பட்ட பால் முதல் ஆறு மாதங்களுக்கு கொடுத்தல் அவசியம். சோயா பால் வகைகளை உணவில் சேர்ப்பது விருப்பத்தை பொறுத்தது.



**RESP
SAVINGS PLAN**
கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விகளை சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முகவரி

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S.Ganthiy
B.A., Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**
E-mail: ganthiy@rogers.com

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

34 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் சிதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

5310 Finch Ave. East, Unit 23
Scarborough, ON M1S 5E8

**416-412-3838
416-836-5825**



எஸ். கணேஷ்

வெள்ளைச் சலவை White Wash

உலகின் 'நம்பர் வண்' அணி என வர்ணிக்கப்பட்ட இந்திய அணி வெள்ளைச் சலவைத் (White Wash) தோல்வியை அடைந்து கிரிக்கட் வரலாற்றில் ஒரு இழிவான நிலையைச் சந்தித்துள்ளது. கடந்த பல வருடங்களாக பல வெற்றிகளைச் சந்தித்த இந்திய அணி 20 ஓவர், 50 ஓவர் போட்டிகளில் தாங்களே ஜாம்பவான்கள், தங்களை எவரும் வெல்ல முடியாது என்ற செருக்குடன், இங்கிலாந்து மண்ணில் களமிறங்கியது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மிகப் பெரியது என்றும், இங்கிலாந்து அணி, மண் கவ்வவைக்கப்படுமென்றும் இந்திய ரசிகர்கள் மட்டுமன்றி பத்திரிகைகளும் வர்ணித்திருந்தன. ஆனால் அது புஷ்வாணமாகிவிட்டது. இந்தியா இங்கிலாந்திடம் 0-4 என்ற எண்ணிக்கையில் அடி வாங்கியுள்ளது. ஐபிஎல், 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளை பணத்திற்காக ஆடும் இந்திய வீரர்கள், இனி வரும் ஆட்டங்களில் கவனம் செலுத்துவார்களா என்பது கேள்விக்குறி!

இந்திய துடுப்பாட்டக்காரர்களின் பலவீனம் 'ஷோர்ட் பிச்' பந்துகளுக்குத் திணறுவது, பந்து வீச்சாளர்கள் விக்கட்டுகளை வீழ்த்த கஷ்டப்படுகிறார்கள். அவர்களது நடுவரிசை ஆட்டக்காரர்களை கவனித்தால் எல்லோருமே வயது போனவர்கள். இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்த இழிவான தோல்வியை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெற்றுக் கொண்டது.

கிரிக்கெட் வரலாற்றில் 'நம்பர் வண்' ஆகவிருக்கும் அணி இந்தத் தொடரில் இழிவான தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தொடரின் சில முக்கிய சாதனைகளை இங்கு பார்ப்போம்:

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4-0 என்று கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து.

இதில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் விபரம்:

இந்த டெஸ்ட் தொடரில் 17 பேரை ஆட்டமிழக்கச் செய்தார் இங்கிலாந்து விக்கட் கீப்பர் மட் பிரையர்.

ஸ்ருவர்ட் பிராட் மொத்தம் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த போலர் என்று பெருமையைப் பெற்றதோடு, முதல் முறையாக தொடர் நாயகன் விருதையும் வென்றார்

இந்தத் தொடரில் 182 ரன்களையும் குவித்தார் பிராட்.

சச்சின் கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் குவித்ததன் மூலம் 61 அரைச்சதம் கண்ட திராவிட்டின் சாதனையைச் சமன்செய்தார்.

90 மற்றும் அதற்கு மேல் 9வது முறையாக ஆட்டமிழந்தார் சச்சின்.

இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாகவும், டெஸ்ட் போட்டியில் மூன்றாவது முறையாகவும் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார் இமான் பெல்.

இமான் பெல் சதமடித்த போட்டிகளில் இங்கிலாந்து இதுவரை தோற்றதில்லை.

இவர் சதமடித்த போட்டிகளில் 5இல் இங்கிலாந்து டிரா கண்டுள்ளது.

டெஸ்ட் போட்டியில் 4வது முறையாகவும், இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் தொடர்நாயகன் விருதை வென்றார் திராவிட்.

இந்தத் தொடரில் திராவிட் 3 சதங்களுடன் 461 ரன்களை குவித்து அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.

அமித் மிஸ்ரா 84 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார். இது அவருடைய இரண்டாவது சதம்.

இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 7வது முறையாக 'வொயிட் வாஷ்' தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 முறை இங்கிலாந்துக்கு எதிராகவும், 2 முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 1 முறை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் 'வொயிட் வாஷ்' தோல்விகண்டுள்ளது.

இங்கிலாந்திடம் இந்தியா 11 முறை இன்னிங்ஸ் தோல்வி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தலா 9 முறை இன்னிங்ஸ் தோல்வி கண்டுள்ளது இந்தியா. ●

"THINKING OF BUYING OR SELLING"

Residential and Commercial Buying / Selling & Leasing

DIAMOND CLUB
AWARD - 2010



GOLD CLUB
AWARD - 2009

Thanks to all my clients for their continuous support & a special thanks to all of my first time buyers



Raja V.S. Rajagopal

Sales Representative

Dir : 416.727.8647

Email: sinnahrajagopal@gmail.com

Make the Right Move, at the Right Time, with the Right Professional



HomeLife /Future Realty Inc.,

Brokerage*

205-7 Eastvala Drive, Markham Road, Ontario L3S 4N8

Bus.: 416.264.0101

Fax : 905.201.9229

*Independently Owned and Operated. REALTOR



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

57

வெள்ளிப்பணத் தொடரில் இம்முறையும் வருமானவரி பற்றிய கேள்வி பதிலாகவே அமைகிறது.

கேள்வி: எனது பெயர் ரவி. நான் ஒரு நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக கடமை புரிகின்றேன். எனது வருமானம் நான் விற்கும் பொருள் விற்பனையில் 25 சதவீதம் எனக்கு கிடைக்கின்றது. 2010 வருட இறுதியில் எனக்கு T4A பத்திரத்தில் Box 20 இல் 30,000 டொலர் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். நான் வருமானவரிப்பத்திரம் பூர்த்திசெய்யும்பொழுது எனது (Taxable income) வரி செலுத்தவேண்டிய வருமானம் எப்படியாக இருக்கும்?

பதில்: பொதுவாகவே நீங்கள் ஒரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை செய்பவர்களிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றீர்கள். காரணம் நீங்கள் (Commission) அடிப்படையில் வேலை செய்கின்றீர்கள். மணித்தியாலத்துக்கு வேதன அடிப்படையில் அல்ல. இதனை self employer என அழைக்கப்படும் சுயதொழில்பார்க்கும் நபராகவே பார்க்கப்படுகின்றது. எனவே, நீங்கள் முதலாவதாக விற்பனைத் தொழிலில் ஈடுபடும்போது நீங்கள் உங்கள் மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதற்கான செலவினத்தினை உங்கள் வருமானத்திலிருந்து கழிக்க முடியும். ஆனால், முழுச்செலவினத்தினையும் அவ்வாறு செலவாகக் காட்ட முடியாது. உங்களிடம் ஒரு கார் இருந்தால் நீங்கள் உங்கள் தொழிலுக்காக எத்தனை கிலோ மீற்றர் வாகனம் வருடத்தில் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய சொந்தத் தேவைகளுக்கு எவ்வளவு பயன்படுத்துகின்றீர்கள் என்கின்ற கணக்குகளைக் குறித்து வைத்திருத்தல் அவசியம். உங்கள் விற்பனைத் தொழிலுக்கு நீங்கள் சொந்தமாக கணணி வாங்கிப் பாவிப்பவராக இருந்தால் அதற்கான செலவினத்தினையும் உங்கள் வருமானத்திலிருந்து கழித்துக் காட்ட முடியும். ஆனால், உங்கள் நிறுவனம் உங்களுக்குக் கணணியை தந்து உதவினால் இத்தகைய நிலை ஏற்படாது. இதேபோலத்தான் மோட்டார் வாகனமும். உங்கள் கேள்வியில் எப்படியான பொருட்களை அல்லது சேவைகளை விற்பனை செய்கின்றீர்கள் என்பதனை குறிப்பிடாததால் உங்கள் நிறுவனத்துக்கும் உங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் எவ்வாறு என்பதும் தெரியாததாலும் சில விடயங்களை சரியாக குறிப்பிட்டுக் கூறமுடியா- விட்டாலும் பொதுவாக நடைமுறையில் உள்ள விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

அடுத்தபடி நிலையாக விற்பனைத் தொழிலில் ஈடுபடும்பொழுது காலை உணவோ அல்லது மதிய உணவோ மற்றும் சிற்றுண்டி உணவு வாங்கி சாப்பிட்டால் அதற்கான செலவில் 50 சதவீதத்தினை உங்கள் வருமானத்தில் இருந்து கழித்துக் காட்ட முடியும். நீங்கள் பாவிக்கும் கைத்தொலைபேசிக் கட்டணம் முழுமையாக உங்கள் வருமானத்திலிருந்து கழித்துக் காட்ட முடியும்.

உங்களின் விற்பனைத் தொழிலுக்கு உங்கள் வீட்டின் அல்லது தொடர்மாடி வீட்டின் ஒருபகுதி அலுவலகமாக பாவித்திருந்தால் அதன் செலவினத்தினையும் கழித்துக் காட்ட முடியும்.

தனிப்பட்ட முறையில் நீங்கள் விளம்பரங்களை மேற்கொண்டிருந்தால் அதற்கான செலவையும் செலவினமாகக் காட்ட முடியும். இன்று நடைமுறையில் நமது சமூகத்தில் அதுவும் கோடைகாலத்தில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் நிதி அணுசரணை (sponsor) செய்பவர்களாக கூடுதலாக வீடு விற்பனை முகவர்களும் காப்புறுதி முகவர்களும் ஈட்டுக்கடன் முகவர்களாக இருப்பவர்களும் இருப்பதனை அவதானிக்க முடியும். இப்படியானவர்கள் வருட முடிவில் தமது விளம்பரச்செலவாக இதனைக் காட்டிக்கொள்வார்கள்.

இவற்றைவிட இன்னும் பல்வேறு செலவுகள் வியாபாரத்தின் தன்மையைப் பொறுத்து வேறுபட்டு அமையும். நீங்கள் வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்பவருடன் கலந்து ஆலோசிக்கும்பொழுது இன்னும் பல விடயங்களை உங்கள் சூழ்நிலைக்கேற்ப விளக்கம் தருபவராக இருப்பார்.

சொந்தமாக தொழில்செய்பவர்கள் தங்கள் வருமான வரி செலுத்தவேண்டிய வருமானத்தில் தொகைக்கு ஏற்ப Canadian Pension Plan; திட்டத்துக்கான பங்களிப்பைச் செய்தல் அவசியமாகின்றது. இது எவ்வாறு கணிப்பீடு செய்யப்படுகின்றது என்பதனை அடுத்த இதழில் பார்ப்போம். ●

சிகை அலங்காரத்தில்
புதிய சாதனை!
சிகை அலங்காரத்தின்
நவீன விற்பன்னர்கள்!

பொன்ட் சலூன்

(பார்லிமென்ட் & வெலஸ்லி)



Bond Saloon
Bond Saloon
Bond Saloon
Bond Saloon

Specializing in hair Dressing

416 927 0299

**560 Parliament St
Toronto, ON. M4X 1P9**

பாடசாலையில்..

விடை - முன்பெல்லாம் பாடசாலையிலிருந்து விலக்கப்படல் ஒரு அபூர்வமான காரியமாக இருந்தது. ஆனால் தற்பொழுது நடைமுறையிலிருக்கும் பூஜ்யம் சகிப்புத் தன்மை (Zero Tolerance policy) என்ற கல்வி அமைச்சின் கொள்கைக்கு ஏற்ப சிறு, சிறு விடயங்களுக்குக் கூட ஒரு நாள், 3 நாட்கள் என பல்வேறு வகையில் மாணவர்கள் பாடசாலையால் விலக்கப்படுகிறார்கள். இதனை ரொறன்ரோ கல்விச் சபையின் Task force மீள்பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. அது மாத்திரமன்றி மாணவர்கள் மத்தியில் கூட இது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. மாணவர்கள் மிகவும் சந்தோஷமாக தமது காலக்கெடு முடிந்தவுடன் வகுப்புக்கு வருகிறார்கள். சில துணிச்சலான மாணவர்கள் விலக்கப்பட்ட நாட்களில் கூட பாடசாலை வளாகத்திற்கு வெளியே நின்று தமது நண்பர்களைச் சந்திக்கிறார்கள். வருட ஆரம்பத்தில் பாடசாலையால் வழங்கப்படும் குறிப்புப் புத்தகத்தில் (Planner) Code of conduct என்று ஒரு பகுதி காணப்படுகிறது. அதில் பிள்ளையின் நடத்தை பற்றிய எதிர்பார்ப்புகளும், அவர்கள் விடும் தவறுகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் காணப்படுகிறது. வருட ஆரம்பத்திலேயே பெற்றோர் இவற்றை பிள்ளைகளோடு இருந்து வாசித்து விளங்கப்படுத்துதல் அவசியம். இதன் மூலம் பாடசாலையின் எதிர்பார்ப்புகளும், அவர்கள் விடும் தவறுகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளின் வகைகளும் முன்கூட்டியே பெற்றோரும் பிள்ளைகளும் அறிந்து கொள்வர். பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யும் பொழுது அதற்கான காரணங்களையும், என்ன தண்டனை வழங்கப்படுகிறது என்பதனையும், எவ்வாறு பெற்றோர் பரிந்துரை செய்யலாம் (Appeal) என்பதனையும் எழுத்து மூலம் பாடசாலை தெரியப்படுத்த வேண்டும். பாடசாலையோடு பெற்றோர் உடனடியாகத் தொடர்பு கொண்டு தண்டனை பெற்ற பிள்ளைக்கு என்ன மாற்றுப் பரிசீலனைகள் காணப்படுகின்றன என அறிதல் வேண்டும். பல சமயங்களில் பாடசாலை வேலைகளை வீட்டிலிருந்தே செய்ய முடியும். மாணவர்களை தற்காலிக இடைநிறுத்தம் செய்யும் பொழுது அது பற்றி மாணவனின் பதிவேட்டில் வைக்கப்படும். இதனை ஒரு வருடத்திற்குப் பின்பு எடுத்துவிடல் வேண்டும். பெற்றோர் தான் கவனமாக இருந்து பாடசாலையோடு தொடர்பு கொண்டு இப்படிவம் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டதா என அறியப்படுத்த வேண்டும்.

இந் நாட்டில் பாடசாலைகளில் ஏற்படும் பிரச்சனைகள் எத்தனையோ வகைப்பட்டன இதனால் பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு எல்லையேயில்லை. "பிள்ளைகளோடும், பாடசாலையோடும் கலந்துரையாடியே இவற்றைத் தீர்க்க முடியும். ஒரு துப்பறியும் நிபுணராகவே பெற்றோர் மாற வேண்டியுள்ளது" என யோர்க் கல்விச்சபை பிரதம உளவியலாளர் Glenn Di Pasquals கூறுகிறார். பலவிதமான திறன்களை இந்நாட்டில் வாழ்வதற்காகப் பெற்றோர் கையாள வேண்டியுள்ளது. அதில் பாடசாலை பற்றிய அறிவும் ஒன்றாகும்.●

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா
கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்டுடியோ & வீடியோ

முதல் தரமான அனைத்து
போட்டோ, வீடியோ படப்பிடிப்புகள்
எல்லா வகையான போட்டோ
வீடியோ வேலைகள்



From:

அல்பத்துடன் போட்டோ PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் \$125.00

75 - 5x7 அரங்கேற்றம் \$375.00

50 - 5x7 பூப்பனித

நீராட்டு விழா **\$250.00**

**25 - 5x7 போட்டோக்கள்
வீட்டிற்கு வந்து எடுப்பதற்கு
\$125.00**

**25 - 5x7 முதன் நன்மை
\$125.00**

**10 - 5X7 பட்டமளிப்பு விழா
படங்கள் \$50.00**

75-5x7 திருமணவிழா \$375.00

2 பாஸ்போட் 5 நிமிடத்தில் \$10.00

2 சிற்றிசன் 5 நிமிடத்தில் \$10.00

2 லான்ட்டர் காட் 5 நிமிடத்தில் \$10.00

**2 அனைத்துவிதமான
ஐ. டி. 5 நிமிடத்தில் \$10.00**

**3 - 5X7 ஸ்டுடியோ
போட்டோ \$30.00**

ST-FRANCIS

L.L-3, 2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD

416-752-4444

Tel: 416-755-2333

416-613-2818

Web: www.tamilyellowpages.com

E-Mail: www.typ@gmail.com

Wikileaks: Captive Tamil doctors "coached" to recant casualty figures

Two WikiLeaks cables from U.S. Embassy in Colombo, released to the public last week said that four Tamil doctors who worked with the injured civilians during the last months of the war, and who recanted the casualty figures at a Sri Lanka Government organized press conference, had told the US Embassy officials that "they were heavily coached for the press conference [by Colombo], given specific lines to say, and even practiced with several members of the local media beforehand. They said they had not lied when giving their original statements during the war."

WikiLeaks: Doctors coached to recant figures

The memo sent by the US Embassy official in Colombo was dated Monday, 24 August 2009, same day after the doctors were released on conditional bail.

The doctors released were Ki'linochchi Regional Director of Health Services (RDHS) Dr. T. Sathiyamoorthy, Mullaitheevu RDHS Dr. Thurairaja Varatharajan, Dr. Ilancheliyan Pallavan of Puthukudiyiruppu government hospital and Mullaitheevu Medical Superintendent Dr. Kanapathipillai Shanmugarajah. The fifth doctor, Dr. S. Sivapalan, was still under detention.

"The release of the four doctors is a welcome step by the GSL, but clearly they remain under investigation by the CID and now also are potentially under threat of abduction or extrajudicial killing. Post will continue to monitor the situation very closely, but for now the doctors appear to want to maintain as low a profile as possible, without undue attention brought to them either in Sri Lanka or internationally," the Embassy memo added.

Another US Embassy cable sent on the 25th June 2009, after the doctors recanted the casualty figures, commented: "The dead and wounded figures given by the doctors at the July 8 press conference would appear to underestimate the true number of casualties during the final months of conflict in the no-fire zone. The GSL appears to be continuing its efforts to downplay the extent of civilian suffering during the last weeks and days of the war."

The memo said that a senior contact in the CID was demoted because he had worked to improve the detention conditions of the doctors and apparently had expressed too strong of a desire to improve their welfare.

The memo mentioned that Sri Lanka's Defense Secretary had indicated to the US Ambassador that it would probably not be safe to free the doctors until "after passions had cooled."

Army witnesses recount final orgy of massacre, rape, torture, mutilation

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

Scholarship Plan (RESPI)

Any Referral Service

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •

ஒஸ்ரியோபொரோசிஸ்..

(6ம் பக்கத் தொடர்ச்சி)

இருப்பவர்களுக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகமாகும்.

வாழ்க்கை முறைகள்

மனிதனின் உடல் உழைப்பிற்காக வடிவமைக்கப்பட்டது. அதனால் உழைப்பிற்கு ஏற்பவே உடல் திண்ணமடையும். அதேபோல எலும்புகளும் உங்கள் உடலைச் சமப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ப உறுதியாக மாறும். முக்கியமாக எலும்பு உருவாகும் காலமான இளமைப் பருவத்தில் உடல் உழைப்பு அவசியம்.

முக்கியமாக மாணவர்களுக்கு அவசியம். பாடசாலை ரிபூசன், ரீவி, கம்பியூட்டர் என உடலுக்கு பயிற்சியற்ற வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களது எலும்புகள் திடம் பெறுவது எங்ஙனம், இப்பொழுது பெரும்பாலான பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய ஒரு சில வாரங்களே உடற் பயிற்சி நடைபெறுகிறது. இந்நிலை மாற வேண்டும். தினமும் விளையாட்டிற்கு என அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

நோயுற்று படுக்கையில் கிடந்தாலும், சக்கர நாற்காலியில் திரிந்தாலும் எலும்புகள் தேய்ந்து விடுகின்றன. அதைத் தடுக்கவே பிசியோதிரபி கொடுக்கப்படுகிறது.

மொத்தத்தில் அனைவருக்கும் அவர்களது வயதிற்கு ஏற்ற உடற் பயிற்சிகள் கட்டாயம் தேவை.

புகைத்தலும் மதுவும்

இந்த இரண்டு பழக்கங்களும் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு வழி வகுக்கின்றன.

உணவு முறைகள்

உணவு முறைகளைப் பொறுத்த வரையில் கல்சியம் விற்பனையின் டி செறிந்த உணவுகளை நீங்கள் உண்பது அவசியம். முக்கியமாகப் பழவகைகளை தினமும் சேர்க்க வேண்டும். பால், முட்டை, கருவாடு ஆகியனவும் நல்லது.

அத்தீமமாக கோப்பி அருந்துவதும் நல்லதல்ல. புரதங்களை மிதமிஞ்சி உண்பதும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு இட்டுச் செல்லும் என நம்பப்படுகிறது.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்கள் இனத்தையோ பரம்பரையையோ உங்களால் மாற்ற முடியாது.

ஆயினும் உங்கள் வம்சத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் இருந்தால் அது உங்களுக்கு எதிர்காலத்தில் வராதிருப்பதற்கான உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் செய்வது அவசியம்.

சில மருந்துகளும் காரணமாகலாம்

கருத்தடைக்கு உபயோகிக்கும் டிப்போ புரொவிரா ஊசி, வயிற்றுப் பொருமல் அல்சர் போன்றவற்றிற்கு உபயோகிக்கும் அலுமினியம் கலந்த மருந்துகள் (டைஜீன், பெல்சிட் போன்றவை), தைரொக்சின், வலிப்பு நோய் மருந்துகள் (Anticonvulsants) போன்ற பல மருந்துகள் ஒஸ்ரியோபொரோசிஸ் நோயை ஊக்குவிக்கும் என்பதால் மருத்துவருடன் கலந்து ஆலோசியுங்கள்.

நீண்டகாலம் அன்ரிபயோடிக் மருந்துகளை உபயோகிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

சில காரணங்கள்

புகைத்தல், மதுபானம் அருந்தல் போன்ற பாதகமான பழக்கங்கள் இருந்தால் அவற்றைக் கைவிடுங்கள். ●



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@niraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant



2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

இளவாலை இராசநாயகத்தின் இரண்டு நூல்களின் வெளியீட்டு வைபவம்

ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளரும் கலைஞரும் சமூகப் பணியாளருமான இளவாலை எஸ். இராசநாயகம் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு வைபவம் அடுத்த மாதம் (அக்டோபர்) ஏழாம் திகதி மார்க்கெட்டில் அமைந்துள்ள நியூ ஜஸ்மின் பங்குவற் பண்டபத்தில் நடைபெறவுள்ளது. மறைத் தேன்மலர் (மர ரீதியான நூல்), அடிச்சுவடுகள் (சுயசரிதை அமைப்பிலான வாழ்வியல் அனுபவங்கள்) ஆகிய இரண்டு நூல்களுமே இங்கு வெளியிடப்படவுள்ளன. வைபவம் சரியாக பிற்பகல் ஏழு மணிக்கு ஆரம்பமாகுமென விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். நூலாசிரியருடன் 416.321.8614 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.






Sabesan's Choice
416 605 1990

தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்
ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
"விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்"

**Laminate, Mirror, Panel, Closet Doors
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!**





**Now
here's something
to smile about.**

**1.3 MILLION MORE ONTARIAN
NOW HAVE A FAMILY DOCTOR**

Source: Ontario Medical Association, 2011.

Hon. Dalton McGuinty
Premier of Ontario
416-325-7200

Authorized by the Ontario Liberal Caucus



 Laura Albanese York South-Weston 416-243-7984	 Bas Balkissoon Scarborough-Rouge River 416-397-5040	 Lorenzo Berardinetti Scarborough-Southwest 416-261-9525	 Hon. Margaret Best Scarborough-Guildwood 416-261-7387	 Donna Cansfield Etobicoke Centre 416-234-7800
 Hon. Michael Chan Markham-Urwinville 905-305-1935	 Bob Delaney Mississauga-Streetville 905-569-1643	 Vic Dhillon Brampton West 905-796-8869	 Joe Dickson Ajax-Pickering 905-427-2060	 Hon. Brad Duguid Scarborough Centre 416-615-2183
 Kevin Flynn Oakville 905-827-5141	 Hon. Eric Hoskins St. Paul's 416-656-0943	 Dr. Helena Jacek Oak Ridges-Markham 905-294-4931	 Hon. Linda Jeffrey Brampton-Springdale 905-495-8030	 Dr. Kuldeep Kular Bramalea-Gore-Malton 905-799-1939
 Amrit Mangat Mississauga-Brampton South 905-696-0367	 Reza Moridi Richmond Hill 905-884-8080	 Hon. Glen Murray Toronto Centre 416-972-7683	 Dr. Shafiq Qadri Etobicoke North 416-745-2859	 Mario Sergio York West 416-743-7272
 Greg Sorbara Vaughan 905-851-0440	 Hon. Charles Sousa Mississauga South 905-274-8228	 Hon. Harinder Takhar Mississauga-Erindale 905-828-8989	 Hon. Kathleen Wynne Don Valley West 416-425-6777	 David Zimmer Willowdale 416-733-7878

பா(f)ன்ஸி



பூக்கடை

ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து இயற்கையான பூக்களை இறக்குமதி செய்கிறோம். திருமணங்களுக்கும் ஆலயங்களுக்கும் தேவையான விசேட பூக்களை உடனடியாகத் தருவித்து வழங்குகின்றோம்.

நறுமணம் கமழும் மல்லிகை, நோஸ், சம்பங்கை மருக்கொழுந்து மற்றும் வாடாமல்லிகை மாலைகளில் நாம் கைதேர்ந்தவர்கள்.


விசேட வழிபாடுகளுக்குரிய வில்வம் இலை, துளசி, அறுகம்புல், மாவிலை, வெற்றிலை, வாழையிலை ஆகியவை எம்மிடமுண்டு.

தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com



DR. ILLANGO & ASSOCIATES

Dental Office

பல் சிகிச்சை நிலையம்

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும் எமது சேவை

Dr. M. ILLANGO

B.D.S Dip.Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics

பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D (C) , Oral Surgeon

Dr. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio, Gum Specialist

பல் முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S.

குடும்ப பல் வைத்தியர்

Dr. TEHCHIN HSIEH

D.D.S

குடும்ப பல் வைத்தியர்



Scarborough Office


3852 Finch Ave. E, Units 204, 303

Scarborough ON

416 • 292 • 7004

Moved to new location

Brampton/Mississauga



7920 Hurontario Street, Unit 37

(Hurontario & Steels Ave.)

Brampton ON L6Y 0P7

905 • 457 • 1700

ஸ்ரீமங்களரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புத்தல்
கடை திறப்பு வைபவம்
புண்பாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்